

ஏகாதிபத்திய உதவி

நாட்டை வீழ்த்தும்

யொறி

யூ.என்.பி. இதை மறுக்க முடியுமா?

தனது பட்ஜெட் பற்றியும், வெளிநாட்டுக் கடன் உதவியைப் பற்றியும் யூ.என்.பி. அரசாங்கமும், அதனைத் தாங்கிப் பிடிக்கும் முதலாளித்துவப் பத்திரிகைகளும் தட்புடல் பிரசாரம் செய்கின்றன. ஆனால், உண்மையில் வெளிநாட்டுச் சுரண்டலுக்குப் பின்னால் நாடு விழக்கூடிய ஒரு பொறியுள்ளது என்பது தெளிவாகிறது.

பட்ஜெட்டுக்கு முன்னர், கடன் வாங்குவதற்காக ஏகாதிபத்திய நாடுகளுக்குக் காவடி எடுத்துச் செல்ல, டாக்டர் காமினி கொரியாவை யூ.என்.பி. அரசாங்கம் அனுப்பியது. எனவே, அவர் திரும்பி வரும் வரை பட்ஜெட் தாமதிக்கப் பட்டது. டாக்டர் காமினி கொரியா திரும்பி வந்ததும் வருடத்தின் மீதிப் பகுதிக்குப் போதுமான நிதியை பேச்சுவார்த்தை மூலம் கட்டுகப் பெற்றுள்ளதாக பெரும் தட்புடலுக்கிடையில் கூறினார். வருங்காலத்திலும் மேலும் கடன்பெற முடியும் என எதிர் பார்க்கலாம் என்றும் சொல்லி வைத்தார்.

ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, கிடைத்துள்ள கடன் அப்படி ஒன்றும் பெரிதல்ல. ஆனால் வரி கொடுக்கும் இந்நாட்டுப் பிரஜை தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால், இக்கடனுக்குப் பின்னாலுள்ள நிபந்தனைகள் என்ன? என்பது தான்.

ஏகாதிபத்தியவாதிகள் ஒன்றையும் சும்மா கொடுப்பதில்லை. கடன் அல்லது 'உதவிகள்' அளிக்கும் பழக்கம் இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் தோன்றியதொன்றாகும். இவ்வித 'உதவிகளை' தமது புதிய காலனி முறைச் சுரண்டலின் ஒரு கருவியாகப் பாவித்து வருகின்றனர் என்பதைப் பின்தங்கிய நாடுகளிலுள்ளவர்களும், புதிதாக அபிவிருத்தியடையும் நாடுகளிலுள்ள பலரும் அறிய மாட்டார்கள். ஏகாதிபத்தியவாதிகள் இந்த நாடுகளிலிருந்து சாரூக பிழிந்தெடுக்கும் பெருந்தொகையான லாபத்தின் ஒரு பகுதி

தான் அவர்களின் இவ்வித 'உதவி' என்பதும் பலருக்குத் தெரியாது.

ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து அல்லது ஸ்தாபனங்களிலிருந்து கடன் பெறும் நாடுகளின் பொருளாதாரத்தை தப்ப முடியாத முறையில் ஏகாதிபத்தியவாதிகளுடன் பிணைத்துவிடுவதே இந்தக் கடன்களின் நோக்கம் என்பதை இந்த நாடுகளிலுள்ள பலர் உணர்வதில்லை. கடைக்காரர் உங்களுக்குத் தரும் கடன் போன்றது அது. காசு கைமாறுவதில்லை. அக் கடைக்காரருடன் போட்டியாக இன்னொரு கடைமை ஆரம்பிக்க முடியாது. கடனின் அர்த்தம் இவ்வளவுதான்: அவனுடைய கடையில் நீங்கள் பொருட்களை வாங்கலாம். காசு பின்னர் கொடுக்கப்படவேண்டும். ஆனால் கடைக்காரனோ எப்பொழுதும் மற்ற இடங்களிலும் பார்க்க கூடிய விலைகளைப் போட்டு உங்கள் பணத்தைக்

பகிரங்கச் சொற்பொழிவு
"எமது பொருளாதார நெருக்கடியும் யூ.என்.பி. பட்ஜெடும்"
என்ற தலைப்பில்
தோழர் என். சண்முகதாசன்
இம்மாதம் 30-ந் தேதி திங்கட் கிழமை 5 மணிக்கு
கொழும்பு புதிய நகர மண்டபத்தில்
பகிரங்கச் சொற்பொழிவு நிகழ்த்துவார்.
அனைவரும் வருக!

கொள்ளையடிக்கிறான். நான் தோறும் உங்கள் கடன் கூடுகிறது. இறுதியில் உங்களுடைய வருமானத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இது, நிரந்தரமாகவும், தப்புவதற்கு வேறு வழி இல்லாமலும் கடைக்காரனிடம் உங்களைக் கட்டி விடுகின்றது. அவனுடைய பிடியிலிருந்து நீங்கள் தப்புவது அருமையிலும் அருமை.

இது ஒரு சிறிய உதாரணம். கடன் கொடுக்கும் ஏகாதிபத்திய நாடுகளைப் பொறுத்தவரை அவை போடும் நிபந்தனைகள் இன்னும் பாரதூரமானவையாகும்.

பின் தங்கிய நாடுகளுக்கும், அபிவிருத்தியடையும் நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகள் கொடுக்கும் 'உதவி' ஏதோ பெருந்தன்மையான-தன்மையற்ற-உதவி என நம் பும்படி சிலரை ஏமாற்றியுள்ளார்கள். இதைப்போன்ற புரளி வேறென்றும் இருக்க முடியாது.

முதலாவதாக, வெளிநாட்டுச் செலாவணியில் நமக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, ஏகாதிபத்திய விலை, வர்த்தக குதுகளினால் சிருஷ்டிக்கப்பட்டதாகும்.

-2-ம் பக்கம் பார்க்க

பணக்காரர்களுக்கு காணி வழங்கப்படுகிறது

ஏழைகளுக்கு இல்லை

விவசாயிகள் தமக்கு காணி வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தும் அவர்களுக்குக் காணி வழங்கப்படவில்லை.

யூ.என்.பி. அரசாங்கத்தின் இந்தச் செயல் தேசத்தின் சொத்து முழுவதையும் முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும் அளிக்கும் ஏற்பாடுகளில் ஒன்றாகும்.

ஆனால் உண்மையில் உற்பத்தியில் அக்கறை காட்டக்கூடிய நிலையில்லாத எத்தனையோ

கூறப்படுகிறது. ஆனால் இப்பெரும் முதலாளித்துவக் கம்பெனிகள் சாட்டுக்காக கொஞ்சம் நஞ்சம் உற்பத்தி செய்து காட்டி விட்டு, பின்னர் தமது சுய லாபக் கொள்ளைக்கும், சுரண்டலுக்கும் ஏற்ப இக்காணியைப் பயன்படுத்திக் கொள்வதோடு முழுக்க முழுக்கத் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் என்பது உறுதி.

கொழும்பிலுள்ள பெரும் முதலாளித்துவக் கம்பெனிகளான கார்சன் கம்பெனிக்கும் மூலாஜி கம்பெனிக்கும் 2,000 ஏக்கர் காணியை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேலும் 60 தனிப்பட்ட கம்பெனிகளுக்குக் காணி வழங்கப்படுமென்று தெரிய வருகிறது.

விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கமாகவே இக்காணிகள் வழங்கப்படுவதாக



இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தின் வார இதழ்
மலர் 4 | இதழ் 1 | ஆகஸ்ட் 28, 1965 | பக்கங்கள் 8 | விலை சதம் 15

வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் 20-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு

1965 செப்டம்பர் 3-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு
கொழும்பு புதிய நகர மண்டபத்தில்
பொதுக்கூட்டம்
நடைபெறும்.
சகல முற்போக்குக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பேச்சாளர்களாகக் கலந்துகொள்வார்கள்.

புகைப்படக் கண்காட்சி

1965 செப்டம்பர் 2-ந் தேதி தொடக்கம் 5-ந் தேதிவரை
கொழும்பு கலாபவனத்தில் (ஆர்ட் கலரி) வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் புகைப்படக் கண்காட்சி நடைபெறும். —இலங்கை வியட்நாம் நட்புறவுச் சங்கம்.

1500 பேர் வேலைநீக்கம்

92 சி.டபிள்யூ.எ. கிளைகள் முடுவியா!

நாட்டின் பல பகுதிகளில் முள்ள 92 கூட்டுறவு மொத்த விற்பனவு ஸ்தாபனத்தின் (சி.டபிள்யூ.எ.) கிளை மூடவும், 1500 பேரை வேலை நீக்கம் செய்யவும் அதன் டைரக்டர் சபை தீர்மானித்துள்ளது.

யூ.என்.பி. அரசாங்கத்தின் இந்த முடிவு ஏழைப் பொது மக்களுக்குப் பலத்த ஒரு அடியாகும். அதே நேரத்தில் மக்களைக்கொள்ளை லாபமடித்துச்

சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகளுக்கும், வர்த்தக முதலாளிகளுக்கும் பெரும் வர்ப் பிரசாதமாகும்.

கூ.மொ.வி. ஸ்தாபனக் கிளைகளில் பல ஊழல்கள் இருந்த போதிலும் அவற்றினால் பொருதுமக்கள் ஓரளவு நன்மையடைந்தனர்; ஓரளவு மலிவான விலையில் சாமான்கள் கிடைத்தன; வர்த்தக முதலாளிகளின் சுரண்டல்களும் சிறிதளவு தடுக்கப்பட்டன. பொது மக்களின் நன்மையைக் கோரும் அரசாங்கமாயிருந்தால் ஊழல்களை ஒழித்து அவற்றைத்திறம்பட இயங்கச் செய்திருக்கும். கையிலுள்ள புண்ணை மாற்றுவதற்குப் பதிலாக அதை வெட்டி எறிவதைப் போன்று கூ.மொ.வி. ஸ்தாபனத்தின் ஊழல்களை களைவதற்குப் பதிலாக அதை ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது அரசாங்கம். திரும்பவும் பெரு முதலாளிகளும், வர்த்தகர்களும் பொதுமக்களைக் கொள்ளையடிக்கத் தொடங்குவர். அவர்களுக்காகத்தான் இந்த "முடுவியா" முடிவை எடுத்திருக்கிறது அரசாங்கம். அது மட்டுமல்ல, அவற்றில் வேலை பார்க்கும் 1500 பேரை வேலை நீக்கம் செய்வதன் மூலம் அவர்களின் வயிற்றுச் சோற்றில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது இந்த முதலாளித்துவ யூ.என்.பி. அரசாங்கம்

தலையங்கம்

மீன் முதலாளிகளும் பிரதமரும்

பிரதமர் டீ.வி. மீன் முதலாளிகளின் மாநாடொன்றை அண்மையில் அலரி மாளிகையில் கூட்டி, விலைவாசி ஏற்றத்தைக் குறைக்கும் ஒரு அம்சமாக மீன் விலையைக் குறைத்து அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும்படி மன்றட்டமாகக் கேட்டுக் கொண்டார். ஒரு பிரதமர் தமது உத்தியோக வாசஸ்தலத்தில் மீன் முதலாளிகளையெல்லாம் வரவழைத்து இவ்வாறு கெஞ்சி மன்றடிய சம்பவம் வேறு எந்த ஒரு நாட்டிலும் இதுவரை நடைபெற்றதில்லை. முதல் தடவையாக நம் நாட்டில்தான் இந்த வினோதம் நடைபெற்றிருக்கிறது.

விலைகளைக் கூட்டி பொது மக்களைக் கொள்ளையடிக்கும் எந்த வர்த்தகராயினும் சரி, முதலாளிகளாயினும் சரி அவர்கள் பொதுஜன விரோதிகளாவர். அவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. அவ்வகையில் மீன் முதலாளிகளை அலரி மாளிகை வரவேற்பதற்குப் பதில் சிறைச்சாலை வரவேற்றிருக்க வேண்டும். மக்களின் நலன் பேணும் ஒரு அரசாங்கமாயிருந்தால் இந்தக் கொள்ளைக்காரர்கள் மீது எள்ளளவும் ஈவிரக்கம் காட்டாது இவர்களை நிச்சயம் சிறைக்குள் தான் தள்ளியிருக்கும். ஆனால் யூ. என். பி. அரசாங்கம் மீன் முதலாளிகளிடம் காலில் விழாத குறையாக கெஞ்சி மன்றடியிருக்கிறது. இது பெரும் வெட்கக் கேடானது மட்டுமல்ல, இந்த அரசாங்கம் தன் வர்க்க சுபாவத்திற்கேற்ப மீன் முதலாளிகளிடம் நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் காட்டுகிறது.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்பதாகத் தலையசைத்து விட்டு வெளியே வந்த மீன் முதலாளிகள் விலையைக் குறைக்கவேயில்லை; மக்களிடம் கொள்ளை லாபம் அடிப்பதையும் நிறுத்தவில்லை. இந்தச் சமயத்திலாவது அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எடுக்கவில்லை; எடுக்கவும் மாட்டாது. ஏனெனில் மீன் முதலாளிகளும் யூ. என். பி. யின் ஒரு அங்கம்.

இப்போது மீன் முதலாளிகளுக்கும் மீன் கார்ப்பரேஷனுக்கும் தகராறு வலுத்து வருகிறது. அரசாங்கத்தின் மீன் கார்ப்பரேஷன் திட்டப்படி இயங்கினால் தமது லாபக் கொள்ளையில் பெரும் வீழ்ச்சி ஏற்படுமென்று கருதும் மீன் முதலாளிகள் மீன் கார்ப்பரேஷனை முறியடிக்க சகல முயற்சிகளையும் செய்து வருகின்றனர். அரசாங்கத்தைக் கூடப் பல்வேறு வகையில் நிர்ப்பந்தித்து வருகின்றனர். இறுதியில் அரசாங்கம் மீன் முதலாளிகளுக்கு விட்டுக் கொடுக்கும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். மீன் முதலாளிகள் யூ. என். பி. யின் ஒரு அங்கமாக இருப்பது மட்டுமல்ல, தேர்தலின் போது அதற்கு உதவி செய்து அதிகாரத்திற்குக் கொண்டு வந்தவர்களில் மீன் முதலாளிகளும் அடங்குவர். எனவே, இந்த அரசாங்கம் அவர்களின் கொள்ளை லாபத்தைப் பாதிக்கக் கூடிய எதையும் செய்யாது.

மீன் விலை ஏற்றம் தனியானதல்ல. சகல பொருட்களின் விலைவாசி ஏற்றத்தின் ஒரு அம்சம்தான் அதுவும். எனவே சகல பொருட்களினதும் விலைவாசி உயர்வைக் குறைப்பதன் மூலம்தான் மீன் விலை ஏற்றத்தையும் குறைக்க முடியும். ஆனால் சுரண்டல் வர்க்கத்தின் காவலகை உள்ள யூ. என். பி. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் மூலம் இதைச் சாதிக்க இயலாது என்பது சர்வ நிச்சயம். இதற்குப் பதிலாக, சோஷலிச பொருளாதாரக் கொள்கைகளை உறுதியுடன் கடைப்பிடிக்கக் கூடிய தொழிலாளி வர்க்கத் தலைமையிலுள்ள ஒரு முற்போக்கு அரசாங்கத்தால்தான் மீன் முதலாளிகள் உட்பட சகல வர்க்கத் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, விலைவாசி உயர்வைக் குறைக்க முடியும் என்பதை எடுத்துத்துக் காட்ட விரும்புகிறோம்.

கோடிக்கணக்கில் கொள்ளை

மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

—1-ம் பக்கத் தொடர்

அவர்கள் சர்வதேசிய சந்தையைக் கட்டுப்படுத்துகின்றார்கள். மூலப் பொருட்களின் விலையை அவர்கள் ஓரபட்சமாகக் குறைக்கின்றார்கள்; உற்பத்தியாக்கப்பட்ட பொருட்களின் விலையைக் கூட்டுகின்றார்கள். அவர்கள் குறைந்த விலைக்கு வாங்கி கூடிய விலைக்கு விற்கிறார்கள். இதனால் ஆசிய — ஆபிரிக்க நாடுகளுக்குப் பெரு நஷ்டம் ஏற்படுகின்றது. கடந்த 8 வருடங்களாக எமது ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை, ரப்பர் ஆகியவற்றின் விலை படிப்படியாக விழுந்துள்ளது. அதே நேரத்தில் சகல இறக்குமதிப் பொருட்களினதும் விலை கூடியுள்ளது. எமது பொருளாதார நெருக்கடிக்கு இது ஒரு காரணம். ஏகாதிபத்திய வாதிகள் செய்யும் விலை சம்பந்தமான சூழ்ச்சிகளின் விளைவு இது.

உத்தியோகபூர்வமான புள்ளி விபரங்களின்படி ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் ஏற்றுமதி செய்யும் மூலப் பொருட்களின் விலையின் பொதுவான மட்டம் (எண்ணெய்தவிர) 33.1 விகிதம் விழுந்துள்ளது. கம்தொழில், இரசாயனப் பொருட்களின் விலை 39.2. விகிதம் விழுந்துள்ளது. இதே காலத்தில் இந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களினுடைய விலையின் பொதுவான மட்டம் 3.5 விகிதம் உயர்ந்துள்ளது. இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவற்றின் விலை 31.3 விகிதம் அதிகரித்துள்ளது. இந்த விலை சம்பந்தமான சூழ்ச்சிகளாலும், சமாளிப்பற்ற செலாவணி முறையினாலும் ஆசிய-ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் 1952-61-ம் ஆண்டுகளுக்கிடையில் திடுக்கிட வைக்கும் தொகையான 4,140 கோடி அமெரிக்கன் டாலர்களை ஏகாதிபத்திய நாடுகளுக்கு இழந்துள்ளன.

இரண்டாவதாக, ஏகாதிபத்தியவாதிகள் அளிக்கும் கடன்களோ அல்லது 'உதவிகளோ' இலங்கைக்கு சீனம் தரும் உதவி போல், வட்டியில்லாதவை அல்ல. வட்டி விகிதம் 5 வீதத்திலிருந்து 7 வீதம் வரையும் சில நேரங்களில் 8 வீதம் வரையும் போகும். அதே நேரத்தில் அவர்களின் கடனையும் உதவியையும் பயன்படுத்துவதற்கும் திருப்பிக் கொடுப்பதற்கும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

1956-ல் இருந்து 1962 வரை ஏகாதிபத்தியவாதிகள் பல உருவங்களிலும் 56 "அபிவிருத்தியடையும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த முதலின் தொகை 3,000 கோடி அமெரிக்க டாலர்களாகும்.

இந்த குறிப்பிட்ட காலத்தில் இந் நாடுகளிலிருந்து லாபமாகவும், வட்டியாகவும் அவர்கள் வெளியே கொண்டு சென்ற தொகை 1,510 கோடி அமெரிக்க டாலர்களாகும். அதாவது ஆரம்ப தொகையை விட அரை மடங்கிலும் கூடுதலான தொகை. இதே காலத்தில் மேற்கு ஆசியாவிற்கு கொண்டு வரப்பட்ட அந்நிய முதலீடு 280 கோடி அமெரிக்க டாலர்களாகும். ஆனால் லாபமாகவும் வட்டியாகவும் இப்பிரதேசத்திலிருந்து வெளியே கொண்டு சென்றது 360 கோடி அமெரிக்க டாலர்களாகும்—இது 1½ மடங்கைவிட கூடுதலானது. லத்தீன் அமெரிக்காவில் கொண்டு வரப்பட்ட அந்நிய மூலதனம் 950 கோடி அமெரிக்க டாலர்கள். ஆனால் அங்கிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட லாபமும், வட்டியும் 930 கோடி அமெரிக்க டாலர்கள்—இது கிட்டத்தட்ட சமமான தொகையாகும்.

சர்வதேசிய நிதி ஸ்தாபனம், சர்வதேசிய புனர்நிர்மாண அபிவிருத்தி வங்கி (உலக வங்கி), சர்வதேசிய பண உதவி கார்ப்பரேஷன், சர்வதேச அபிவிருத்தி சபை ஆகிய அமெரிக்காவின் செல்வாக்கின் கீழ் உள்ள ஸ்தாபனங்கள் தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது பொருளாதார, நவீன-காலனிவாத ஆக்கிரமிப்புக்கள் நடத்தும் கேந்திர மார்க்கங்களாகத் திகழ்கின்றன. கடன் வாங்கும் நாடுகடுமையான வியாபார நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதுடன், தமது நாடுகள் சம்பந்தமான சகல பொருளாதாரத் தகவல்களையும் தருவது, (இலங்கை ஏற்கனவே இதைச் செய்து விட்டது), தனது பொருளாதார கொள்கைகளையும் திட்டங்களையும் 'சீர்பார்ப்பதற்காக' உலக வங்கிக்கு சமர்ப்பிப்பது, கடன்களைப் பாவிப்பதில் அவர்களது மேற்பார்வையை ஏற்றுக் கொள்வது போன்ற நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் 'உதவி' யளிக்கும் பொழுது ஆகக் கூடுதலான நிபந்தனைகளை உதவி பெறும் நாடுகளின் மேல் போடுகின்றது. 'உதவி' பெறும் நாடுகள் பின்வருவன போன்ற நிபந்தனைகளுக்கு உட்படுத்தல் வேண்டும் (1) "பொருளாதாரம், சுரண்டலி, நிதி, அந்நிய செலாவணி ஆகியவற்றை ஸ்திரப்படுத்தி" "வியாபாரக் கட்டுப்பாடுகளைக் குறைத்து" அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மூலதனத்தையும், பொருட்களையும் ஏற்றுமதி செய்ய வசதி செய்தல் (2) அமெரிக்கருக்கு "தேசிய கௌரவமும்"— "மிகவும் சலுகைப் பெற்ற தேசிய கௌரவமும்" கொடுத்

தல். (3) 'தனியார் முதலீடுகளின் நலன்களைப் பாதுகாத்தல். (4) அமெரிக்கா முடிவு செய்தபடி 'உதவி' நிதியைப் பாவித்தல். (5) சக நிதிகளை 'உருவாக்குதல். இதன் பாவிப்பு அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படும். (இப்படியான நிதிகளிலிருந்துதான் 'ஆசியா பவுண்டேஷன்' போன்ற சதி கார ஸ்தாபனங்களுக்கு நிதி வழங்கப்படுகின்றது.) (6) அமெரிக்காவிற்கு மூலப் பொருட்களை விநியோகித்தல் (7) 'உதவி' யின் பெரும் பகுதியை அமெரிக்க பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்தல், அத்துடன் அப்பொருட்கள் அமெரிக்க கப்பல்களால் ஏற்றுமதி செய்தல். (8) அமெரிக்காவிற்கு சகல விதமான பொருளாதாரத் தகவல்களையும் தருதல்.

இப்படிப்பட்ட நிபந்தனைகளில் எவற்றிற்கு நாம் உடன்பட்டுள்ளோம்?

முடிவாக, ஏகாதிபத்திய நாடுகளிலிருந்துவரும் 'உதவி' கள் ஒரு 'நன்கொடை' யாகும் என்ற கூற்றின் பொய்மையைக் காட்டுதற்கு பின்வரும் உண்மையைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு ஏகாதிபத்தியவாதிகளால் 1951-ல் இருந்து 1962 வரையுள்ள காலத்தில் அளிக்கப்பட்ட மொத்த 'உதவி' 1330 கோடி அமெரிக்க டாலர்களாகும். ஆனால் 1961 ஆண்டில் மட்டுமே முக்கிய ஏகாதிபத்திய நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள தமது முதலீட்டிலிருந்து பெற்ற ஆதாயம் 1150 கோடி அமெரிக்க டாலர்களாகும். இவற்றில் 500 கோடி லாபம், 50 கோடி வட்டி, 600 கோடி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தின் சமாளிப்பற்ற செலாவணியிலிருந்து பெற்றதாகும்.

இப்படியாக ஏகாதிபத்திய நாடுகளிலிருந்துவரும் 'உதவி' எனப்படுவது, ஆசிய, ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து அவர்கள் சுரண்டி எடுக்கும் ஆகாயத்தின் ஒரு சிறு பகுதியே என்பது தெளிவாகின்றது. மேலும் ஏகாதிமத்தியவாதிகளின் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் 'உதவி' ஒரு சரியான நவீன — காலனிவாத ஆயுதம் என்பதும், தமது ஆதிக்கத்தையும் சுரண்டலையும் விரிவுபடுத்துவதும், 'உதவி' பெறும் நாடுகளின் உள்நாட்டு விஷயங்களில் தலையீட்டு சதிகள் செய்வதும் தான் அவர்களது நோக்கமென்பதும் தெளிவாகின்றது.

ஆகவேதான், எந்த நிபந்தனைகளின் பேரில் உதவிபெற்றுள்ளன என்பதை அறிவிக்கும்படி யூ. என். பி. க்கு நாம் சவால் விடுகின்றோம். அதே வேளையில், இப்படி ஏகாதிபத்திய 'கடன்களை'ப் பெறுவது நவீன-காலனிவாதச் சுரண்டலுக்குத்தான் நமது நாட்டை மேலும் இழுத்துச் செல்லுமென பொது மக்களை நாம் எச்சரிக்க விரும்புகின்றோம்.

செப்டம்பர் 2-ந் தேதி வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் (வட வியட்நாம்) தேசிய தினமாகும். அதை முன்னிட்டு விசேஷ கட்டுரைகள் இந்த இதழில் 3,4,5-ம் பக்கங்களில் இடம்பெறுகின்றன.

உலகின் கவனத்தை பெற்ற தலைவர்

ஹோ-சி-மின்

இன்று உலகம் முழுவதும் வியட்நாம் என்ற பெயரோடு, இந்தப்பெயரும் அடிபடுகிறது.

வியட்நாம் - ஹோ-சி-மின்! இந்த இரண்டு திருநாமங்களும் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாதவாறு ஒன்றாக பின்னிப் பிணைந்தவை.

ஹோ-சி-மின் வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் (வட வியட்நாம்) ஜனாதிபதி மட்டுமல்ல, முழு வியட்நாமின் மூன்று கோடி மக்களுக்கும் அவர் தான் தலைவர். இப்பெருமகனின் திரு உருவம் வட வியட்நாம் மக்களின் உள்ளத்தில் மட்டுமல்ல, அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தும் தென் வியட்நாம் மக்களின் உள்ளத்திலும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் ஹோ-சி-மின்—தலைவராக மட்டுமில்லாமல் முழு வியட்நாமியருக்கும் அன்பு மிகுந்த 'மாமா'வாகவும் திகழ்கிறார்! ஆம். வியட்நாம் மக்கள் அவரை 'ஹோ மாமா' என்றுதான் அன்பு பொழிய அழைக்கின்றனர். இரத்த உறவுக்குச் சமதையான இந்த பந்தபாசம் ஹோ-சி-மின்னை அந்நாட்டு மக்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதை நன்கு எடுத்துக் காட்டுகிறது.

இன்று, தென் கிழக்கு ஆசியாவின் தலைவியை நிர்ணயிக்கும் சக்திகளில் ஹோ-சி-மின்னும் ஒருவர். ஆகவே இன்று உலகம் கூர்ந்து நோக்கும் பெரும் தலைவர்களில் அந்த ஒல்லியான மனிதரும் ஒருவராக இருக்கிறார்.

அவருடைய வாழ்க்கை வரலாறு வியட்நாமின் வரலாற்றில் ஒரு பகுதியாகும்.

இளம் பிராயத்தில்

வியட்நாம் உட்பட இந்தோசீனா முழுவதையும் அடிமைப்படுத்திய தேசாதிகார ஆட்சி

நடத்திக் கொண்டிருந்த பிரஞ்சு ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும், தமது நாட்டை விடுவிக்கவும் வியட்நாம் மக்கள் பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் அவ்வப்போது போராடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஹோ-சி-மின்னின் குடும்பமும் ஒன்று.

ஹோ-சி-மின்னுக்கு 19-வது வயது நடந்துகொண்டிருக்கும் பொழுது, தமது ஆட்சியைக் கவிழ்க்க அவருடைய பெற்றோர் சதி செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டி அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து வெஞ்சிறையில் வாடவிட்டது பிரஞ்சு அதிகார வர்க்கம்.

மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஹோ-சி-மின்னுக்கு, பெற்றோரில்லாதது பெரும் துன்பத்தைக்கொடுத்தது. அவ

இளங்கிரன்

ரைக் காப்பாற்ற யாருமே இல்லை, எனவே, அவர் தன் வயிற்றுப் பசியைத் தீர்ப்பதற்காக மிகவும் குறைந்த சம்பளத்தில் 'கிளார்க்' வேலை பார்த்தார். எனினும் அவருடைய உள்ளத்தில் தனது நாட்டை விடுவிக்க வேண்டுமென்ற தாகம் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. பிரஞ்சு ஏகாதிபத்தியத்தை விரட்டியடித்து தனது நாட்டை விடுதலையாக்குவது என்று சபதம் செய்துகொண்டார். இதற்காக வெளிநாட்டுக்குச் சென்று விடுதலை இயக்கத்தை நடத்துவது என்று தீர்மானித்தார். ஆனால் கையில் காசு இல்லாததாலும், பிரஞ்சு அதிகார வர்க்கம் அவரை வெளிநாடு அனுப்பாது என்பதாலும், அவர் கப்பலில் சமையல் ஆளாகச் சேர்ந்து பிற நாடுகளுக்குச் செல்லும் வசதியைத் தேடிக்கொண்டார். அதன்



ஹோ-சி-மின்

மூலம் அவர் தனது நாட்டை அடக்கி ஆளும் பிரஞ்சு நாடு உட்பட வேறு பல நாடுகளையும், அவற்றின் மக்கள் நிலையினையும் நேரில் கண்டறியவும், பல விஷயங்களைக் கற்றறியவும் முடிந்தது. பின்னர் கப்பல் வேலையிலிருந்து விலகி இங்கிலாந்தில் ஒரு ஹோட்டலில் வேலை செய்தார். இங்கிலாந்தில் அவருக்குக் கிடைத்த பல அனுபவங்கள் அவரது நெஞ்சில் கனன்றுகொண்டிருந்த விடுதலை உணர்வை ஜுவாலை விட்டெரியெச் செய்தன. அதற்குமேல் அவரால் கையைக் கட்டிக்கொண்டிருக்க முடியவில்லை. விடுதலை இயக்கத்தைத் தொடங்கும் நோக்கத்துடன் பிரஞ்சுக்குச் சென்றார்.

பத்திரிகையாளர்

பிரஞ்சு நாட்டின் தலைநகரான பாரிஸில் குடியேறிய ஹோ-சி-மின் கார்ல் மார்க்ஸின் மருமகனான சார்லஸ் லாங்கேயுடன் தொடர்பு ஏற்

படுத்திக் கொண்டதோடு, பிரஞ்சு மொழி உட்பட ஆங்கிலம், சீனம், ருஷ்ய மொழிகளையும் கற்றுத் தேறி, ஷெக்ஸ்பியர், டிக்கன்ஸ் முதலிய ஆங்கில இலக்கிய கர்த்தாக்களினதும், லா-ஹூ-சன்போன்ற சீன இலக்கிய கர்த்தாக்களினதும், விக்டர் ஹியூகோ, எமிலி ஜோலா போன்ற பிரஞ்சு இலக்கிய கர்த்தாக்களினதும், டால்ஸ்டாய் செக்காவ் போன்ற ருஷ்ய இலக்கியக் கர்த்தாக்களினதும் இலக்கியங்களைச் சுவைத்து பிரஞ்சு மொழியிலேயே நாவலும் எழுதினார். வியட்நாம் பற்றி பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியதோடு, பொதுக்கூட்டங்களில் பேசவும் செய்தார். இதனால் பல இலக்கிய கர்த்தாக்களினதும், அறிஞர்களினதும் தொடர்பும் நட்பும் ஏற்பட்டது அதே சமயம் பிரஞ்சு ஆட்சியாளரின் கண்காணிப்புக்கும் ஆளானார். இதனால் அவருக்குப் பல தொல்லைகளும் கஷ்டங்களும் உண்டாயின. வறுமை அவரைப் பிடித்துத் தின்றது. ஆயி

னும் ஹோ-சி-மின் ஒரு இம்மியும் மனம் தளராமல் தனது காரியத்திலேயே கண்ணாடிருந்து, தனது நண்பர்களின் உதவியோடு பரியா என்னும் பத்திரிகையைத் தொடங்கினார். இப்பத்திரிகைக்கு இவரே ஆசிரியர், பிரசுர கர்த்தர், மாணேஜர், காஷியர், கம்பாஸிட்டர், சின்னாள், வேலையாளர் எல்லாம் அவர்தான்! அதுமட்டுமல்ல பத்திரிகை எழுதி, தயாரித்து, அச்சடித்து, தானே கடைகளுக்குக் கொண்டுபோய் விற்கவும் செய்வார்!

பத்திரிகை சிறியதாயினும் அது எழுப்பிய விடுதலைக் குரல் பிரஞ்சு அதிகாரவர்க்கத்தை கலக்கத் தொடங்கியது. எனவே அதைத் தடைசெய்து விட்டார்கள். எனினும் ஹோ-சி-மின் இடிந்துவிடவில்லை. பத்திரிகையை ரகசியமாக அச்சடித்து வெளியிட்டார். இதை ரகசியமாக பிரஞ்சுக் காவலிகளுக்கும், குறிப்பாக இந்தோசீனாவிற்கும் அனுப்பி

—6-ம் பக்கம் பார்க்க

ஹோசிமின் சிறப்பு

ஹோ-சி-மின் தலைவர் மட்டுமல்ல. பெரும் அறிஞர்; நாவலாசிரியர், கவிஞர். ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், ரஷ்யன், ஜப்பான், சீனம், போர்த்துகீஸ் முதலிய 7 மொழிகளில் பாண்டித்தியம் மிக்கவர். உடல் ஒல்லிதான். ஆனால் உள்ளத்தின் உறுதியோ மலை போன்றது. உணவு, உடை, இருப்பிடம் எல்லாமே மிக எளிமையானவை. தனது முழு வாழ்க்கையையும் வியட்நாம் மக்களுக்காக அர்ப்பணித்த தியாக சீலர். திருமணமாகாத பிரமச்சாரி. எவருடனும், எந்த நேரத்திலும் அன்பாகவும், மரியாதையாகவும் பழகும் பண்பினர். குறித்த காரியத்தைக் குறித்த நேரத்தில் முடிப்பவர், நேரந் தவறாமல் நடந்துகொள்வது அவருடைய குணச்சங்களில் ஒன்று! அதனால்தான் 'ஹோ-சி-மின் நேரம்' என்று இந்தோசீனாவில் குறிப்பிடுவது வழக்கமாகிவிட்டது. ஹோ-சி-மின்! அவர் ஒரு உதாரண புருஷர்.

வீரகாவியம் சீருஷ்டித்து விரை

ஜனநாயகக் குடியரசு

இன்று உலகம் முழுதும் வியட்நாம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. அதைப் பற்றி எழுதாத பத்திரிகைகளை இல்லை. வியட்நாம் பற்றி விவாதிக்காத நாடுகளோ, அரசியல் கட்சிகளோ இல்லை. அந்த அளவுக்கு சர்வதேச அரங்கில் வியட்நாம் பிரச்சினை முதலிடம் பெற்றிருக்கிறது. இதற்குக் காரணம், நடைபெறும் அமெரிக்க ஆக்கிரமிப்பும், அதை எதிர்த்து அந்நாடு நடத்தும் போராட்டமும் தான்.

என்பது ஆண்டுகளாக பிரஞ்சு ஆதிக்கத்தின்கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த வியட்நாமின் ஒரு பகுதி (வட வியட்நாம்) இருபது ஆண்டுகளுக்குமுன் தன்னை விடுவித்துக் கொண்டு, வியட்நாம் ஜனநாயகக் குடியரசை நிறுவி சோஷலிச அடிப்படையில் முன் நேறி வருகிறது. எனினும் தென் வியட்நாம் மக்களுடன் சேர்ந்து முழு வியட்நாமின் விடுதலைக்காகவும் அது போராடுகிறது. "ஒன்றுபட்ட வியட்நாம்" இதுதான் வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் லட்சியக் கனவு.

இந்தக் கட்டுரை வியட்நாம் ஜனநாயகக் குடியரசைப் பற்றி விளக்குகிறது. —ஆசிரியர்.

பிரஞ்சு ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் கீழும், ஆட்சியின் கீழும் இருந்த லாவோஸ், கம்போடியா, கொச்சின் சீனா, அண்மை, டொங்கின் ஆகிய இந்தோசீன நாடுகளை இரண்டாவது உலக யுத்தத்தில் பிரஞ்சு ஏகாதிபத்தியத்தை முறியடித்து ஜப்பான் கைப்பற்றிக் கொண்டது. இந்தோசீன நாடுகளைச் சுரண்டிக் கொடுத்த பிரஞ்சு ஓட்டம் பிடித்தது. ஆனால் பிரஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் விடுதலைப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த இந்தோசீன மக்கள் ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்தும் கடுமையாகப் போரிட்டனர். இப்போரில் பிரதான பங்கெடுத்த வியட்நாம் மக்கள் என்பது வருட பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின்கீழும் அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகள் ஜப்பானிய ஆதிக்கத்தின் கீழும் இருந்த தமது தந்தையர் நாட்டை 1945 ஆகஸ்டில் விடுவித்தனர். அதனைத் தொடர்ந்து வடக்கிலிருந்து தெற்குவரை பூர்ண சுதந்திரம், சுயாதிபத்தியம், ஒருமைப்பட்ட அதிகாரம் ஆகியவற்றைக் கொண்ட வியட்நாம் ஜனநாயகக் குடியரசை அதன் தலைவர் ஹோ-சி-மின் 1945-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி பிரகடனம் செய்தார்.

சுதந்திரத்தைப் பாதுகாக்கும் போராட்டம்

ஆனால் பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிறநாட்டு மண்ணை ஆக்கிரமிக்கும் ஆசை தீரவில்லை. அது திரும்பவும் வியட்நாமை அடிமைப்படுத்தும் எண்ணத்தோடு, அமெரிக்க உதவியின் பின்பலத்துடன் புதியவியட்நாமில்கேடுகெட்ட யுத்தத்தை நடத்தியது. ஆனால் சுதந்திரக்காற்றை எண்பது வருடங்களுக்குப் பிறகு சுவாசிக்கத்தொடங்கிய வியட்நாம் மக்கள் தமது புரட்சியையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக வீறு கொண்டெழுந்து பிரஞ்சு

ஆதிக்கக்காரர்களை எதிர்த்து வீரச்சமர் பிரிந்தனர். இறுதியில் டியன்-பியன்-பியூ என்ற இடத்தில் பிரஞ்சு ஏகாதிபத்தியத்தை வியட்நாம் மக்கள் முறியடித்தனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றி பிரஞ்சுக்காரரையும், அவர்களின் யுத்தச் செலவில் 80 சதவிகிதத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த அமெரிக்கரையும் போரை நிறுத்தி, சமாதானம் செய்து கொள்ள வைத்தது. இதன்காரணமாக 1954-ம் ஆண்டு வியட்நாம், உட்பட அதன் அண்டை நாடுகளான கம்போடியா, லாவோஸ், ஆகியவற்றின் சுதந்திரம், சுயாதிபத்தியம், ஒற்றுமை, பிரதேச நிர்ணயம் ஆகியவற்றை அங்கீகரிக்கும் 'ஜெனீவா ஒப்பந்தம்' உருவாயிற்று.

விடுதலைக்குப் பின்

பிரஞ்சு ஆதிக்கத்தின் காரணமாகவும், யுத்தத்தின் காரணமாகவும் சின்னூபின்னப் பட்டு, சீரழிந்து கிடந்த பொருளாதாரச் சூழ்நிலையிலிருந்து, தமது நாட்டை திரும்பவும் புனரமைத்து வளங்கொழிக்கும் நாடாக்கும் பணியில் சுதந்திரத்திற்குப் பின்னர் வியட்நாம் மக்கள் ஈடுபட்டனர்.

மொத்த நிலப்பரப்பில் 1/7 பகுதி தண்ணீர் இல்லாத காரணத்தால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் வரண்டு கிடந்தது. போரின காரணமாக விவசாயக் கருவிகளும் சிதைக்கப்பட்டுக் கிடந்தன. லட்சக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான வீடுகளும், நூற்றுக்கணக்கான பெரிதும் சிறிதுமான நகரங்களும் தரைமட்டமாக்கப்பட்டிருந்தன. பிரஞ்சுக்காரர்கள் அந்நாட்டைவிட்டு அகன்று போது, எஞ்சியிருந்த தொழிற்சாலைத் தளபாடங்களையும் கொண்டு சென்று விட்டதால் அவை மிகவும் சீர்கெட்டு நல்ல முறையில் கட்டுவதற்கு முடியாமலிருந்தன.


விதிகள் பாலங்கள், போக்குவரத்து மார்க்கங்கள் யாவும் அநேகமாக சிதைக்கப்பட்டுச் சீரழிந்து கிடந்தன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையற்றிருந்தனர். முழு நாட்டையும் பெரும் பஞ்சம் அச்சுறுத்திக்கொண்டிருந்தது.

ஆனால் வியட்நாம் மக்கள் மனம் தளரவில்லை. தமக்கு முன்னால் உள்ள கடினமான தேசிய புனர்நிர்மாணத்தில் உறுதியுடன் ஈடுபட்டனர்.

- மூன்று வருட (1955-1957) பொருளாதாரச் சீரமைப்பு
- மூன்று வருட (1958-1960) பொருளாதார மாற்றமும் அபிவிருத்தியும்
- கிட்டத்தட்ட ஐந்து வருட (1961-1965) சோஷலிசத்திற்கான பொருளாதார, தொழில் நுட்ப அடிப்படையை ஏற்படுத்தும் ஆகிய திட்டங்களை வியட்நாம் மக்கள் பூரணமாக நிறைவேற்றினர்.

சோஷலிச நிர்மாணம்

சமாதானம் ஏற்படுத்தப்பட்ட பின்னர், வியட்நாம் மக்களுக்கு விரைவாக யுத்தகாயங்களை மாற்றுதல், தேசிய பொருளாதாரத்தை சீரமைத்தல், அன்றாட வாழ்வில் மக்கள் எதிர் நோக்கும் கஷ்டங்களை நிவர்த்தி செய்தல் ஆகியவையே பெரிய உடனடி பணிகளாக இருந்தன. பொருளாதார சீரமைப்புக் காலமாகிய மூன்று வருடங்களில் நிலச்சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.



வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் கடற்படை, வட வியட்நாமைத் தாக்கும் அமெரிக்க விமானங்களைச் சுட்டுவீழ்த்த தயாராகிறது.

டது. நிலங்கள் விவசாயிகளுக்கு பங்கீடு செய்யப்பட்டன. விவசாய உற்பத்தியுத் தத்திற்கு முந்திய காலத்தை விடக் கூடியது. தொழில் உற்பத்தியும் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

1958-ம் ஆண்டில், பொருளாதார மாற்றத்திற்கும் அபிவிருத்திக்கும், கலாச்சார அபிவிருத்திக்குமான ஒரு மூன்று வருடத்திட்டத்தை தொடங்கியது. இதன் நோக்கம் தனியார் பொருளாதாரப் பகுதிகளை மாற்றுவதும் அரசாங்கப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதுமாகும். சோஷலிசத்திற்கான மாற்றத்தில் விவசாயம் சம்பந்தமான மாற்றமே முக்கிய தொடர்பாக இருந்தது. பரஸ்பர உதவிக் குழுக்கள் அமைப்பதன் மூலம் இது நிறைவேற்றப்பட்டது. கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரையுமான கூட்டுறவு ஸ்தாபனங்களாக இவை இருந்தன. உற்பத்தித் துறையில் விவசாய அபிவிருத்தியே முக்கிய தொடர்பாக இருந்தது. இதுவும் உற்பத்திக்கு அவசியமான சாதனங்களை உற்பத்தி செய்வதும், மக்களின் லௌகீக கலாச்சார வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அன்றாட பாவிப்புப் பொருட்களின் உற்பத்தியும் துரிதப்படுத்தப்பட்டன.

1960-ம் ஆண்டின் முடிவில் விவசாயம், தனிப்பட்ட முதலாளிகளின் வியாபாரம், தொழில் உற்பத்தி ஆகியவற்றின் சோஷலிசத்திற்கான மாற்றங்கள் அநேகமாக நிறைவேற்றப்பட்டு 1961-ம் ஆண்டில் வியட்நாமிய மக்கள், சோஷலிசத்திற்கான பொருள்

துறை, தொழில் நுணுக்கத்துறை அடிப்படைகளை கட்டியெழுப்புவதற்கும், சோஷலிச உற்பத்திக்காக முதல் அடி எடுப்பதற்கும், சோஷலிச மாற்றத்தைப் பூரணப் படுத்துவதற்கும் முதல் ஐந்து வருடத்திட்டத்தைத் தொடங்கினர்.

இப்பொழுது வட வியட்நாம் மக்கள் தமது சோஷலிச நிர்மாணத்திற்கான முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பதுடன் வியட்நாம் ஜனநாயகக் குடியரசு ஸ்தாபிதமாகி 20 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடுவதற்கு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

பொருளாதார அபிவிருத்தி

வியட்நாம் ஜனநாயகக் குடியரசில் முன்னர் இருந்த அடக்குமுறையும், சுரண்டலும் அறவே அகற்றப்பட்டுவிட்டதோடு, உற்பத்தி உறவுகளும் முற்றாக மாறிவிட்டன. மனிதனை மனிதன் சுரண்டுவது அந்நாட்டில் கடந்தகால நிகழ்ச்சியாகிவிட்டது. அங்கே இப்போது உழைத்துண்ணும்-வேலை செய்து வாழும்-மக்களின் ஒரு புதிய சமூகம் கட்டி எழுப்பப்பட்டு ஸ்திரமாகி வருகிறது.

சிறிய உற்பத்தி ஸ்தாபனங்களுடன் கூடிய ஒரு பின்தங்கிய விவசாயப் பொருளாதாரத்திலிருந்து, கொஞ்சும் கொஞ்சமாக பெரும் சோஷலிச உற்பத்திக்கான பொருளாதார, தொழில் நுணுக்க அடிப்படையை வியட்நாம் மக்கள் உருவாக்கியுள்ளனர். 1954-ல் 41 உற்பத்தி ஸ்தாபனங்களே இருந்த இடத்தில் இன்று 1,014 உற்பத்தி ஸ்தாபனங்கள் உள்ளன. அநேக கனரக இயந்திரத் தொழிற்சாலைகளும் நிறுவப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் ஊசி நூல் போன்றவைகூட பிறநாடுகளிலிருந்து இறக்குமதி செய்த அந்நாடு இன்று தனக்குத் தேவையான 90% சதவிகித பொருட்களை நாடெங்கும் நிறுவப்பட்டுள்ள சிறு உற்பத்தி ஸ்தாபனங்கள், கைத் தொழில் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்கின்றது.

விவசாயத்திலும் பெரும் அபிவிருத்தியடைந்துள்ளது வியட்நாம். அநேக விற்பனைப் பொருட்களை அது உற்பத்தி செய்கிறது. கிராமப் புறங்களில் தண்ணீர் தேக்கி வைத்தல், சிறு தொழில் நுட்ப சீர்திருத்தங்கள் செய்தல், பின்னர் சிறிய பெரிய இயந்திர சாதனங்களையும் பாவித்தல், இறுதியில் முழு விவசாயத்தையும் இயந்திரமயமாக்கல் என்ற விதத்தில் நவீன சோஷலிச விவசாயத்திற்கான தொழில் நுணுக்க அடிப்படை உருவாக்கப்பட்டுவருகிறது. இயற்

கையிலு...
பட்ட...
பின்னர்...
தானிய...
தொன்...
1939...
ங்கு கூடு...
வர்த்த...
வியட்...
யரசின்...
ஏற்பட்டு...
படை...
வெளிநா...
லும் கா...
கிறது...
களும்...
விவசாய...
களும் மு...
விட அதி...
யப்படுகி...
நாடுகளு...
பாரத்...
தன. இ...
வியாபா...
வைத்து...
விதமான...
மதி செ...
335 வித...
ஏற்றும...
கனரக...
களையும்...
பொருட்...
வரைந...
ழில், க...
கொண்...
கல்வியு...
கலாச்...
திடமா...
பட்டு...
ளதும் க...
விடாது...
கின்றது...
புரட்சியு...
த்துவா...
லும்...
செயல்ப...
றது. பிர...
95 விகி...
வட...
அடு...
கக்...
தத்

ரைந்து முன்னேறும் வியட்நாம்

துக்கக் கட்டி... அடி... படுத்... வரு... டங்கி

வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த அடிப்படை மாற்றங்களை அதன் வெளிநாட்டு வியாபாரத்திலும் காணக்கூடியதாகியிருக்கிறது. உற்பத்திப் பொருட்களும், பதப்படுத்தப்பட்ட விவசாய, வனந்தரப்பொருட்களும் முன் எப்பொழுதையும் விட அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 1955-ல் 6 நாடுகளுடன் மட்டுமே வியாபாரத் தொடர்புகள் இருந்தன. இன்று 45 நாடுகளுடன் வியாபாரத் தொடர்புகளை வைத்துள்ளது. 1955-ல் 50 விதமான பொருட்களை ஏற்றுமதி செய்த அந்நாடு இன்று 335 விதமான பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இவைகளுக்கான உற்பத்திப் பொருட்களையும், சிறு உற்பத்திப் பொருட்களையும், விவசாய, வனந்தர, கடல், கைத்தொழில், கலைப் பொருட்களையும் கொண்டவையாகும்.

கல்வியும், கலாச்சாரமும் கலாச்சாரமும் கல்வியும் திடமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. முழு மக்களும் கல்வித்தராதரம் இடைவிடாது உயர்த்தப்பட்டு வருகின்றது. தொழில் நுட்பப் புரட்சியுடன் கலாச்சார, தத்துவார்த்தத் துறைகளிலும் சோஷலிசப் புரட்சி செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பிரஞ்சு ஆதிக்கத்தின்கீழ் 95 விதம் பேர் கல்வியறிவில்

லாமலும், இந்தோசீனம் முழுவதும் ஆக ஒரே ஒரு கலாசாலையும் இருந்த இடத்தில், இன்று வட வியட்நாமில் மட்டும்,

- 15 கலாசாலைகள் உள்ளன.
- 95% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
- 2,660,000 மாணவர்கள் பொதுக் கல்விப் பாடசாலைகளில் படிக்கின்றனர். (1939-ல் இது 400)
- 26,000 மாணவர்கள் கலாசாலையில் படிக்கின்றனர். (இது 1939-ல் 582 ஆகும்)
- கிட்டத்தட்ட 100 டாக்டர்கள் களும் பயிற்சி பெறுவோர்களும்,
- 10,000 மேற்பட்ட உயர் கல்வித் தராதரம் உடைய விஞ்ஞான தொழில் நுட்ப ஊழியர்களும்,
- இரண்டாந்தரக் கல்வி பெற்ற 60,000-க்கு மேற்பட்ட ஊழியர்களும் உள்ளனர்.

சுகாதாரம்

சுகாதார சேவையிலும் பெரு வெற்றிகள் ஈட்டப்பட்டுள்ளன. பிரஞ்சுக் காலனி ஆட்சியின்கீழ் இருந்த வைத்தியர்களிலும் பார்க்க இன்று 22 மடங்கு கூடுதலான டாக்டர்கள் இருக்கின்றனர். மருத்துவ விடுதிகளும் பிரசவ விடுதிகளும் முகத்துவாரத்திலுள்ள சுகல கம்யூன்களிலும், மலைப் பகுதிகளிலுள்ள 70% விகிதமான கம்யூன்களிலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்திற்கும் நோய் தடுப்பிற்குமான பரந்த இயக்கம் ஒன்று நாடு முழுவதும் வளர்ந்துள்ளது. நோய் தடுப்பு ஊசியேற்ற

றல் கவனமாக நடத்தப்படுகின்றது. பரவும் தொற்று நோய் எதுவும் இன்று ஏற்படவில்லை. பொது சுகாதார வேலை செவ்வனே நடைபெறுகின்றது.

தேசிய பாதுகாப்பு

வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் தேசிய பாதுகாப்பும் உறுதியாக்கப்பட்டு பலப்படுத்தப்படுகின்றது. வட வியட்நாம் மக்கள் தமது பிரதான கடமையைப் பூரணமாக உணர்ந்துள்ளனர். அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளினதும் அவர்களின் ஏஜண்டுகளினதும் சீண்டுதல்களையும் சதிகளையும், யுத்த நடவடிக்கைகளையும் எதிர்த்தும் உஷாருடனும் தயாருடனும் நிற்பதும், அதே நேரத்தில் சோஷலிசத்தைக் கட்டி எழுப்புவதுமே அப்பணியாகும். வட வியட்நாம் மக்களும் துருப்பு களும் தமது வீரமிக்க போராட்டங்களினால் அமெரிக்க யுத்த வெறியர்களுக்குத் தக்க பதிலும் தண்டனையும் அளித்துள்ளனர். 1964 ஆகஸ்ட் 5-ம் திகதியிலிருந்து 459 அமெரிக்க ஆகாய விமானங்களும் பல அமெரிக்க யுத்தக் கப்பல்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன, அல்லது சேதப்படுத்தப்பட்டன. தமது சமாதான புனர்நிர்மாண வேலையைப் பாதுகாப்பதற்காக வடவியட்நாம் மக்களும் துருப்புகளும் ஆக்கிரமிப்பாளர்களைக் கெதிரான போராட்டத்தில் எத்தகைய தியாகத்திற்கும் அஞ்சாமல் தயாருடனும் வீரத்துடனும் விளங்குகின்றனர் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும். இந்தப் புனித பணியை நிறைவேற்றுவதற்காக வடவியட்நாம் மக்கள், வாலிபர்களிடையே "மூன்று ஆயத்தமாயிருக்கும்" என்ற இயக்கத்தையும் பெண்களிடையே "மூன்று பொறுப்புகள்" என்ற இயக்கத்தையும் முன் கொண்டு செல்கின்றனர். "ஒரு கையில் சுத்தியல் மறு கையில் துப்பாக்கி" அல்லது "ஒரு கையில் கலப்பை, மறு கையில் துப்பாக்கி" என்ற கோஷங்களைச் செயல்படுத்துகின்றனர். இந்த இயக்கங்களும் கோஷங்களும் முழு மக்களினதும் பட்டாளத்தினதும் ஆதரவைப் பெற்றுள்ளன.

அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக

தேசிய விடுதலைக்கான அமெரிக்க எதிர்ப்பு இயக்கம் வடக்கிலிருந்து தெற்குவரை நாடுபூராவும் சுழன்றடிக்கின்றது. சென்ற 11 ஆண்டுகளாக இந்தோசீனம் பற்றிய 1954 ஜெனீவா ஒப்பந்தங்களையும், சர்வதேச சட்டங்களையும் மீறி அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும், அவர்களின் ஏஜண்டுகளும் தென் வியட்நாம் மக்கள் மீது கொடுமான யுத்தம்

நடத்தி அவர்களுக்கு கணக்கற்ற கஷ்டங்களை இழைக்கின்றனர். அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து வெறும் கைகளுடன் போராட்டத்தை ஆரம்பித்தவியட்நாம் மக்கள், எதிரிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களைக் கொண்டு போராடி வெற்றிக்குமேல் வெற்றி ஈட்டியுள்ளனர். மூலைக்குள் ஒதுக்கப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளை இடைவிடாது தாக்குகின்றனர். தென் வியட்நாம் தேசிய விடுதலை முன்னணியின் திறமையும் உறுதியும் மிக்க தலைமையில் ஏகாதிபத்தியவாதிகளை எதிர்க்கும் தென் வியட்நாம் மக்களினதும், பட்டாளத்தினதும் போராட்டம் பெரு வெற்றிகளைக் கண்டுள்ளது: தென் வியட்நாம் பிரதேசத்தின் 4/5 பகுதியும் மக்கள் தொகையின் 2/3 பகுதியினரும் விடுதலை பெற்றுள்ளனர். என்றாலும் பெரும் தோல்விகள் பெற்ற அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களின் அடிவருடிகளும் நாபாம் குண்டுகளையும் நச்சுக் காற்றையும் பொழிந்து காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தென் வியட்நாமில் அவர்கள் தப்பும் வழி தெரியாது திக்கித் திணறுவதால் வடவியட்நாம் மீது விஷமத்தனமான தாக்குதல்களை அவர்கள் நடாத்துகின்றனர். வியட்நாம் மீது நாசகாரத்தாக்குதல்களை நடாத்துமாறு கட்டளையிட்ட அதே ஜோன்சன் இன்று "சமாதானத்தை திரும்பவும் நிறுவுதல்," பொருளாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் அபிவிருத்தி செய்ய வியட்நாம், தென் கிழக்காசிய மக்களுக்கு பில்லியன் டாலர் அளித்தல், "நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகள்" முதலிய மோசடிப் பேச்சுவார்த்தைகளிலும் தந்திரங்களிலும் ஈடுபட்டுள்ளார்.

1965 ஏப்பிரல் 10-ம் திகதி ஜனாதிபதி ஹோ சி மின் தேசிய அசெம்பிளியில் விடுத்த அறிக்கையில் தெளிவாக இருந்த

வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் நிலை இதுதான்:

"வியட்நாமின் சுதந்திரம், சுயாதிபத்தியம், ஐக்கியம், பிரதேச சுயாதிபத்தியம் ஆகியவற்றை உறுதியாகப் பாதுகாத்தல். வியட்நாம் ஒன்று, வியட்நாம் மக்கள் ஒன்று—எமது மக்களின் இந்தப் புனித உரிமையில் தலையிட எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஜெனீவா ஒப்பந்தங்களுக்கு மதிப்பளித்தல் வேண்டும்; தென் வியட்நாமிலிருந்து வாபஸ் பெறவேண்டும். வடவியட்நாம் மீது நடத்தும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துதல் வேண்டும். வியட்நாம் யுத்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், 1954 ஜெனீவா ஒப்பந்தங்களை அமுல் படுத்துவதற்கும், இந்தோசீனத்திலும் தென் கிழக்காசியாவிலும் சமாதானத்தைப் பாதுகாப்பதற்கும் ஒரே வழி இதுவே. இதை விட வேறு வழி கிடையாது..."

வியட்நாம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான—மிகவும் திறமையான அரசியல் பரிசாரத்துக்கான—அடிப்படையை இந்த நிலை முன் வைக்கின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் பிடிவாதத்தை விடாமல் தென் வியட்நாம் மீது ஆக்கிரமிப்பையும், வட வியட்நாம் மீது நாசகார யுத்தத்தையும் தொடர்ந்து நடத்தினால் இரு பகுதிகளிலுமுள்ள 3 கோடி வியட்நாம் மக்கள் தென்வியட்நாமை விடுதலை செய்வதற்கும் நாட்டின் சமாதான இணைப்பை ஏற்படுத்துவதற்குமாக இறுதி வெற்றிகளைக்கும்வரை போராடுவார்கள். உலகத்திலுள்ள சமாதானத்தையும் நீதியையும் நேசிக்கும் மக்களும், அரசாங்கங்களும் இப்போராட்டத்திற்கு அனுதாபமும் ஆதரவும் காட்டுவார்கள் என்பது உறுதி.

வாழ்க வியட்நாம்



வட வியட்நாமில் குண்டுகள் பொழிந்து நாசம் செய்யும் அமெரிக்க வெறியரின் விமானத்தை வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் விமான எதிர்ப்புப் பிரங்கிகள் சுட்டுவீழ்த்தத் தயாராகின்றன.



தென் வியட்நாமில் ஆக்கிரமிப்பை எதிர்த்தும், வட வியட்நாமில் அமெரிக்க வெறியரின் குண்டு வீச்சை எதிர்த்தும் ஆவேசம் கொண்டு போர்க்குரல் எழுப்பும் வட வியட்நாம் படையினரும், மக்களும்.

கடும் விஷம் கொண்ட கலாசார ஊடுருவல்

மக்கள் வாழ்வைச் சீரழிக்க முயற்சி

யங்கி வியாதி

ஏகாதிபத்தியத்தின் வரலாறு தொன்றுதொட்டே மாசுபடிந்த - துன்ப மிகுந்ததொன்றாகும். உதாரணமாக, நமது மொழியிலும் வேறுபல கீழ்த்தேய மொழிகளிலும், பறங்கி நோய் என்பது பறங்கியர் கொண்டுவந்த நோய் என்று பொருள்படும். போர்த்துகீயரே முதன்முதலில் நாடு பிடிக்க இந்தப் பக்கம் வந்தனர். அக்காலத்திலிருந்தே ஒரு குறிப்பிட்ட மேகநோய் - பறங்கி வியாதி - இந்தியா, இலங்கை முதலிய நாடுகளிற் பரவியது என்பது பொது மக்கள் கண்டறிந்த உண்மையாகும். எனவே பறங்கித்துரை வருகையுடன் பறங்கி வியாதியும் உடன் வந்தது போல, நவீன துரையான அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுடன் எண்ணற்ற ஆபாசங்களும் வந்துபுகின்றன. இது தற்செயலாக நிகழும் சம்பவமல்ல; தவிர்க்க முடியாத

சீரழிவாகும். புரட்சிக்கு முன்னர், ஷங்ஹாய் போன்ற சீனக் கடற்கரை நகரங்களிலும், ஹவானா போன்ற அமெரிக்க உல்லாசப் பிரயாணிகள் பொழுதுபோக்கும் மேற்கிந்தியப் பட்டினங்களிலும் விபசாரமே பெண்மையைக் கெடுத்த முதற் கொடுமையாக விருந்தது. ஷங்ஹாய், ஹவானா போன்ற பட்டினங்களில் சோஷலிசப் புரட்சியின் விளைவாக 'யங்கி வியாதி' துடைக்கப்பட்டுவிட்டது. எனினும் எண்ணற்ற இடங்களில் இன்றும் அந்த நிலையே உள்ளது.

மூன்று முக்கிய போக்குகள்

கலாசார ஊடுருவல் என்றால் என்ன? தத்துவார்த்த அடிப்படையில் கூறுவதானால் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திலுள்ள வரலாற்று மரபில் வரும் தார்மீகப் பண்புகளையும் நம்பிக்கைகளையும் திசை திருப்பியோ, திரித்தோ, மறைத்தோ தனித்தன்மையிழக்கச் செய்யும் தந்திரோபாயமாகும்.

இது ஏன் முக்கியமென்றால், இத்தகைய தனிப்பண்புகள் அந்நிய முறைகளைப் பலமாக எதிர்ப்பனவாகும்.

அந்நிய முறைகள் என்னும் போது அரசியல் பொருளாதார சமூக ஏற்பாடுகள் யாவற்றையும் குறிப்பிடலாம். இன்னொரு வகையிற் சொல்ல வேண்டுமாயின், சீரழிவுற்ற அமெரிக்க வாழ்க்கை முறைகளைத் தயக்கமின்றி ஏற்றுக்

அபேதன்

கொள்ளும் வகையில் அந்நிய நாட்டு மக்களின் உள்ளங்களைத் தயார் செய்வதே அமெரிக்கக் கலாசார ஊடுருவலின் பிரதான நோக்கம். இதனைச் செய்து முடிக்க, நவீன சாதனங்கள் அத்தனையும் தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கக் கலாசார ஊடுருவலை நுணுகி ஆராய் வோமாயின் மூன்று முக்கியமான போக்குகள் புலப்படும்.

(1) கம்யூனிஸ்த் எதிர்ப்பும் வெறுப்பும். (2) அமெரிக்க ஆதரவும் சார்பும். (3) தேசிய அவநம்பிக்கையும் தலைகுனிவும். இம் மூன்று உணர்வுகளையும் எண்ணற்ற நுண்ணிய முறைகளில் - எத்தனையோ வகையானவர்களால் பிரசாரஞ் செய்கின்றனர்.

நச்சு விதைகள்

இவை யாவற்றையும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலக் கொடுப்பதற்குப் பல விதமான பிரசாரங்களும் நூல்களும், திரைப்படங்களும் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் பல-ஏன் பெரும்பகுதியானவை - இலவசமாகவும் வழங்கப்படுகின்றன. சாதாரணவரலாற்று நூல்களின்கூட வரலாற்றைப் புரட்டி எழுதியிருப்பர். குழந்தைகள் பாடத்துடன் பொய்யையும் நச்சுப் பிரசாரத்தையும் உடன் சேர்த்து உட்கொள்கின்றனர். ஆபிரிக்க நாடுகளிலாவற்றிற்கு அமெரிக்கப் பாடப்புத்தகங்கள் 'நன்கொடை' அளிக்

கப்படுவதன் இரகசியம் இதுதான். இது ஒருவகை. அமெரிக்கத் தரும் பீடங்கள் நன்கொடையாகக் கொடுக்கும் நஞ்சை விட, மிகப் பொல்லாதது, காசு கொடுத்து வாங்கும் சந்தையிற் கிடைக்கும் கலை இலக்கியப் பொருள்கள். சிறுவர்க்கான சித்திரக்கதைகள், இளைஞர் யுவதிகளுக்கான 'உண்மைச் சம்பவக் கதைச் சஞ்சிகைகள், துப்பறியும் நாவல்கள், சண்டைப்படங்கள், அறிவுபுகட்டுவது போலப் பாசாங்கு செய்யும் 'றிடர்ஸ் டைஜஸ்ட்' போன்ற 'காத்திரமான' சஞ்சிகைகள் முதலிய யாவும் குறிப்பிட்ட விஷயங்களைச் சாதிக்க வென்றே வெளியிடப்படுவன. உதாரணமாகப் பல துப்பறியும் கதைகளில் ஈவிரக்கமற்ற கொலைகளைப் புரியும் 'வில்லன்' கம்யூனிஸ்டாகக் காட்டப்படுவான்; மந்திர தந்திரங்களைப் பற்றிக் கூறும் அற்புதங்கள் நிகழும் கதைகளில், நரபலியுண்ணும், அல்லது சிசுக் கொலைபுரியும், அல்லது கற்பழிக்கும் தொழிலைச் செய்பவர்கள் ஆபிரிக்கர்களாகவோ, சீனர்களாகவோ காட்

-7-ம் பக்கம் பார்க்க

3-ம் பக்கத் தொடர் உலகின் கவனத்தை.....

வைத்தார். இதன் மூலம் ஹோ-சி-மின்னின் பெயர் இந்தோசீனம் முழுவதும் பிரசித்தமாயிற்று. அது மட்டுமல்ல அன்று பிரஞ்சுவில் பிரபலமாயிருந்த சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்து இந்தோசீனத்தின் விடுதலைக்குரிய பிரஞ்சு நாடெங்கும் எழுப்பினார்.

விடுதலை இயக்கம்

ஹோ-சி-மின் தொடர்ந்து பாரிஸில் இருக்க விரும்பவில்லை. தனது நாட்டு மக்களை ஒன்றுதிரட்டி விடுதலை இயக்கத்தை நிறுவி சுதந்திரப் போரை நடத்த எண்ணிய அவர் தன் நாட்டுக்குத் திரும்பினார். ஆனால் இந்தோசீனவில் தான் கால் வைத்தால் பிரஞ்சு அதிகார வர்க்கம் தன்னைக் கைது செய்து விடும் என்று தெரிந்து கொண்ட ஹோ-சி-மின் அங்கு போகாமல் சீனாவின் தென்பகுதிக்குச் சென்றார். அங்கு, சீன முழுவதும் இருந்த வியட்நாம் தேசபக்தர்களையெல்லாம் ஒன்று திரட்டி புரட்சிகர வியட்நாம் இளைஞர் சங்கம் என்ற ஸ்தாபனத்தையும், ஒடுக்கப்பட்ட ஆசிய மக்களின் லீக் என்ற சங்கத்தையும் நிறுவினார். அதோடு 'இளைஞன்' என்ற புரட்சிகர பத்திரிகையை நடத்தியதோடு, பல பிரசுரங்களையும் வெளியிட்டார். இதுமட்டுமல்ல, விடுதலை இயக்கப் பயிற்சி முகாம் ஒன்றையும் நடத்தினார். வியட்நாமிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும் வாலிபர்களும் இம் முகாமைக்கு வந்து பயிற்சி பெற்றுத் திரும்பி, நாட்டின் எட்டுத் திசைகளில்

லும் சுதந்திர நெருப்பை மூட்டினார்கள்.

சிறைவாசம்

தன் நாட்டிலேயே இருந்து கொண்டு விடுதலைப் போரை நடத்த விரும்பிய ஹோ-சி-மின் சீனாவிலிருந்து தசயலாந்துக்குள் வந்து தங்கி அங்கு சிலகாலம் விடுதலை இயக்கத்தை நடத்தினார். பின்னர் ரகசியமாக வியட்நாமிக்குள் துழைந்தார். இது எப்படியோ பிரஞ்சு அதிகாரவர்க்கத்திற்கு எட்டிவிட்டது. எனவே, அவரை வேட்டையாடி வெஞ்சிறையில் அடைக்க முழுமுச்சுடன் ஈடுபட்டது. ஆனால் ஹோ-சி-மின் வியட்நாமிலிருந்து வெளியேறி திரும்பவும் தாய்லாந்துக்கு வந்தார். அங்கேயும் அதிகாரிகளின் வேட்டை மும்முரமாக இருக்கவே அங்கிருந்து வெளியேறி ஹொங்கோங்குக்குச் சென்றார்.

ஹொங்கோங்கில் பல்வேறு வியட்நாம் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டைக் கூட்டி, சகல கட்சிகளும் ஐக்கியப்பட்டு புரட்சு காலனி ஆதிக்கத்திற்கெதிராக ஒன்றுபட்ட, உறுதியான போராட்டம் நடத்தவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்த மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கும்பொழுதே ஹொங்கோங் பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் மிகவும் கொடுமையாகவும், சுடுமையாகவும் நடத்தப்பட்டார். அவர் சிறையில் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல, பின்னர் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஹோ-சி-மின் மீது இல்

லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை யெல்லாம் சுமத்தி அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். வழக்கில் ஹோ-சி-மின் விடுதலையானார். எனினும் பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் அண்ணனான பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் அவரை பிரஞ்சு அதிகார வர்க்கத்திடம் ஒப்படைக்க தீவிர முயற்சிகள் செய்தது. பிரஞ்சு இரகசியப் பொலிசும் அவரை நிழல்போலத் தொடர்ந்தது. எனவே, ஹோ திரும்பவும் ஐரோப்பாவுக்குப் போகவேண்டி நேரிட்டது.

மீண்டும் வியட்நாமில்

ஐரோப்பாவுக்குச் சென்ற அவர் அங்கேயும் ஓய்ந்து உட்கார்ந்து விடவில்லை. ஐரோப்பியப் பத்திரிகைகளிலெல்லாம் வியட்நாம் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி எழுதினார். கூட்டங்கள் போட்டு பேசினார்.

இந்தச் சமயம் இரண்டாவது உலகப் போர் வெடித்தது. இதுதான் தக்க தருணமென்று கருதிய ஹோ தீவிரென்று வியட்நாமிக்குப் புறப்பட்டார். மக்களின் பேராதரவு அவருக்கு இருந்ததாலும் தமது தாய்நாட்டை நாஜிகளிடமிருந்து காப்பாற்றுவதில் பிரஞ்சு ஆட்சியாளர்கள் முழுக் கவனத்தைச் செலுத்தியிருந்ததாலும் ஹோ, கனது நாட்டில் ஓரளவு தலைமறைவாக இருக்க முடிந்தது. எனவே அவர் சகல தேசபக்த முற்போக்குசக்திகளையும் ஒன்று திரட்டி வியட்நாம் லீக் என்ற உருக்கு உறுதி கொண்ட விடுதலை ஸ்தாபனத்தை அமைத்தார். இந்த ஸ்தாபனத்தின் கெரடியின் கீழ் ஆயிரம் ஆயிரம் மக்கள் அலை அலையாக

ஒன்று திரண்டார்கள். நாடு, நகரங்கள், கிராமங்கள் தோறும் விடுதலை கமிட்டிகள் அமைக்கப்பட்டன, நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஊர்வலங்களும், பொதுக் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. 'வியட்நாமி யர்களே ஒன்று சேருங்கள்! வெள்ளையர்களை வெளியேற்றுங்கள்' என்ற கோஷம் நாடு முழுதும் முழங்கியது. இதைப் பார்த்த பிரஞ்சு அதிகார வர்க்கம் மீண்டும் கொடிய அடக்கு முறைகளை கட்டவிழ்த்து, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு வியட்நாமி யர்களைக் கொடுமைப்படுத்தியது. எனினும் விடுதலை இயக்கம் விழுந்துவிட வில்லை; மேலும் வீறுகொண்டெழுந்தது.

மீண்டும் சிறையில்

இதற்கிடையில் இரண்டாவது உலகப் போரில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அதாவது நாஜிகள் பிரஞ்சைக் கைப்பற்றிவிட்டார்கள். கிழக்கே ஜப்பானியர் இந்தோசீனத்தைக் கைப்பற்றிவிட்டனர். ஆனால் வியட்நாம் மக்கள் புதிய ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடத் தொடங்கினர். ஆனால் ஜப்பானிய அதிகார வர்க்கமும் அடக்கு முறையைக் கட்டவில்லாதது விட்டதோடு ஹோ-சி-மின்னையும் கைது செய்ய முயன்றது, ஆனால் அவர் ஜப்பானியின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, 10 இரவும், 5 பகலும் ஊண், உறக்கம், ஓய்வின்றி, கால் கடுக்க கடுக்க நடந்து சீனாவுக்குள் வந்து சேர்ந்தார். ஆனால் அப்போது சீனாவிலிருந்த சியாங்-கே-ஷேக்கின் கோமின்டாங் ஆட்சி அவரைக் கைது செய்து சிறையிலடை

த்து பெரும் கொடுமைகளை இழைத்தது. பின்னர் உயிர் பிழைக்கமாட்டார் என்ற நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

குடியரசுத் தலைவர்

இரண்டாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வியட்நாம் மண்ணில் காலடி எடுத்து வைத்த ஹோ உடனே சுதந்திரம் லீக்கையும், விடுதலைப்படையையும் திருத்தி அமைத்து கொரில்லாப் போரை ஜப்பானியருக்கு எதிராகத் தொடங்கினார். கொரில்லாப் போரைச் சமாளிக்க முடியாமல் ஜப்பானியர் திணறினர். எனவே, தமது பொம்மை அரசாங்கத்தில் ஹோ-சி-மின்னைச் சேரும்படி அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர் அதை நிராகரித்ததோடு போரை மேலும் தீவிரப்படுத்தினார். மிக விரைவில் 5 பெரிய மாகாணங்கள் விடுதலைப்படையின் கைக்கு வந்து விட்டன. இதற்கிடையில் ஜப்பான் இரண்டாவது யுத்தத்தில் தோல்வியுற்றுச் சரணாகதியடைந்தது. 'ஒரு கிணாய் கூடத் தாமதம்காது நாடு முழுதும் பிரமாண்டமான எழுச்சியை நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்' என்று அறைகூவல் விடுத்தார் ஹோ, இதனைத் தொடர்ந்து அவரின் தலைமையில் தற்காலிக சுதந்திர அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. இதன் தலைமையில் நாட்டின் பூரண விடுதலைக்கான போர் தொடர்ந்து நடந்தது. இறுதியில் 1945 செப்டம்பர் 2-ந் தேதி பூரண சுதந்திரமும் சுயாதிபத்தியமும் உள்ள வியட்நாம் ஜனநாயகக் குடியரசு மலர்ந்தது. அதன் தலைவர் ஹோ-சி-மின்.

காலிகாட்டும் ஐக்கியப் பாதை காலமும் கருத்தும்

யூ. என். பி. மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததன் பின் முதலாவது உண்மையான யூ. என். பி. எதிர்ப்பு ஐக்கியக் கூட்டத்தை நடாத்திய பெருமை காலிப் பிரதேசத்துக்கு உண்டு.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, திரிபுவாதிகள் ஆகியவர்கள் தமக்குக் கீழுள்ள ஸ்தாபனங்களை மட்டும் உள்ளடக்கி கூட்டங்கள் நடாத்தும் குறுகியகொளையைக் கடைப்பிடித்தனர். யூ. என். பி. ஆசிரியர்களைப் பழிவாங்கியதை எதிர்த்து நடந்த பரந்த விவகாரங்களில் கூட இவர்கள் இத்தகையபோக்கை அனுஷ்டித்தனர். பரந்த அடிப்படையில் ஐக்கியப்பட்ட நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும் என்று திரும்பத்திரும்ப விடப்பட்ட அழைப்புகள் இவர்களால் நிராகரிக்கப்பட்டன.

இந்தத் தவறான போக்குக்கு முதல் அடி, ஆகஸ்ட் 15-ம் திகதி காலியில் நடைபெற்ற கூட்டத்தில் விழுந்தது. ஆசிரியர்களைப் பழிவாங்குவதைக் கண்டிப்பதற்காகவும், உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவை எதிர்க்கு முகமாகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட இக்கூட்டம் காலி ஐக்கிய தொழிற்சங்க கமிட்டியின் ஆதரவில் நடைபெற்றது. இந்த ஐக்கிய தொழிற்சங்க கமிட்டியில் காலிப் பிரதேசத்திலுள்ள சகல தொழிற் சங்கங்களும்-அவற்றின் அரசியல் சார்பு எவ்வாறு இருந்தாலும்- பிரதிநிதித்துவம் வகிக்கின்றன. கமிட்டியின் காரியதரிசியாக சி.டி. யு. எப். தோழர் டி. யு. ஜயசேகர கடமையாற்றினார். கூட்டத்திற்கு முன்னர் நடைபெற்ற மகத்தான ஊர்வலமும், காலி நகரத் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் திரளும் ஐக்கிய அறை கூவலுக்கு இருக்கும் ஆதரவுக்கு அத்தாட்சியாக விளங்கின, ஸ்ரீலங்கா ஜாதிக குரு சங்கமயவின் தலைவரும், பழிவாங்கப்பட்ட ஆசிரியர்களில் முதல் வருமான திரு. டி. பீட்டர் சில்வா கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் சார்பில் இக் கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர் என். சண்முகதாசன் இத்தகைய ஐக்கியக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியதற்காக ஐக்கிய தொழிற் சங்க கமிட்டியைப் பாராட்டியதுடன், காலிகாட்டிய உதாரணத்தை மற்றைய நகரங்களும் பின்பற்றும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகக் கூறினார். தொழிற்சங்க இயக்கம், அதன் ஒரு பகுதிக்கு ஆதரவாக எவ்வளவு தூரம் ஒன்று திரளும் என்பதைச் சோதித்துப்பார்ப்பதற்கு யூ. என். பி. எடுத்த முயற்சியே ஆசிரியர்களைப் பழிவாங்கும் நடவடிக்கை என அவர் சுட்டிக் காட்டினார். இந்த நடவடிக்கையைத் தொடர யூ. என். பி. யை அனுமதித்தால் அது பின்னர் தொழிற் சங்க இயக்கத்தின் மறு பகுதிகளில் கைவைக்கும்.

ஆகவே ஆசிரியர் பிரச்சினையில் அரசாங்கத்தைப் பின்வாங்கச் செய்ய முழுத் தொழிற் சங்க இயக்கமும் ஐக்கிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

இக் கூட்டத்தில் மற்றும் பேச்சாளர்களாக இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் உதவித் தலைவரான பி. தகநாயகா, ஜி. ஜி. எஸ். யூ. தலைவரான ஜி. ஜி. விக்ரம, முன்னாள் எஸ். எல். எப். பி. பாராளுமன்ற அங்கத்தவரான ஹென்றி திசநாயகா, லங்கா ஜாதிக குரு சங்கமயவின் பொதுக் காரியதரிசியான எல். ஆரியவன்ச ஆகியவர்கள் கலந்துகொண்டனர். திரிபுவாதிகள் சார்பில் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்த பி. வை. துடாவை எம். பி. யும் எல். டி. எய். பண்டிதாவும் வரவில்லை. இக் கூட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஐக்கியத்தைக் கண்டு அவர்கள் பயந்து விட்டனர் போலும். ஆனால் காலிப் பிரதேச திரிபுவாதிகள் பெருந்தொகையாகக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

★ கத்தோலிக்கரும் ஞாயிற்றுக் கிழமைகளும்

ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை செய்ய கத்தோலிக்கர்கள் தயார் என்ற அறிக்கைகள் சென்ற வாரம் பத்திரிகைகளில் வெளிவந்தன. பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு என்றும் விசுவாசமாக ஆதரவளிக்கும் கத்தோலிக்கர்கள் பள்ளி, யூ. என். பி. அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு எவ்வளவு தூரமும் போகத் தயாராக இருக்கிறது என்பதனை இது எடுத்துக் காட்டுகின்றது.

பெளத்தமத வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக எஸ். எல். எப். பி. கோஷங்களுள் ஒன்றாகிய போயா தின விடுமுறைப் பிரச்சினையை யூ. என். பி. எடுத்து, ஒரு மாதத்தில் வரும் நாளுக்கு போயா தினங்களும் விடுமுறைத் தினங்களாகக் கணிக்கப்படவேண்டும் எனப் பிரகடனம் செய்தது சகலருக்கும் ஞாபகம் இருக்கலாம். இதன் அர்த்தம் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாக இருக்க முடியாது என்பதாகும். இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக ஞாயிற்றுக் கிழமைகள், போயா தினங்கள் ஆகிய இரு தினங்களையும் விடுமுறை தினங்களாக்கலாம் என்றும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது. இது அமுல்படுத்தப்பட்டால் வாரத்திற்கு 5 வேலை நாட்களும் வாரத்திற்கு 40 மணித்தியால வேலையும் ஏற்படும். மிகவும் முன்னேறிய நாடுகளில் கூட இந்த நிலைமை வரவில்லை. ஞாயிற்றுக் கிழமைபை

விடுமுறை தினமாக்குவதைப் பெளத்த மக்கள் எதிர்க்கின்றனர். ஏனெனில் ஞாயிற்றுக் கிழமை இலங்கையிலுள்ள மிகவும் சிறிய மத சிறுபான்மையினருக்கு மட்டும் புனிதமான தினமாகும். போயா தினங்களையும் அவற்றிற்கு முந்திய அரை நாட்களையும் விடுமுறைத் தினங்களாக்க வேண்டும் என்பதே பெளத்த மதத்தினரின் அபிப்பிராயமாகும்.

ஆகவே பெளத்த மத வாக்குகளைப் பெறுவது, கத்தோலிக்க ஆதரவைப் பாதுகாப்பது ஆகிய இரு விஷயங்களுக்கிடையே யூ. என். பி. இந்த விவகாரத்தை தீர்மானிக்க வேண்டியிருந்தது. யூ. என். பி. யை இந்த நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக ஞாயிற்றுக் கிழமை வேலை செய்யும் நாளாக்கப்படுவதைத் தாம் எதிர்க்கவில்லை என கத்தோலிக்க பள்ளி கூறியுள்ளது. இந்தத் திட்டம் மாற்றத்தை விளக்குவதற்காக, ஞாயிற்றுக் கிழமை கட்டாயமாக 'ஓய்வு நாளாக' இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனும் விவாதத்தை அது முன்வைத்துள்ளது. கத்தோலிக்கப் பள்ளி வாரத்தில் எந்த நாடையும் 'ஓய்வு நாளாகப்' பிரகடனம் செய்ய முடியும். ஆகவே இப்பொழுது போயா தினங்களை கத்தோலிக்கர்களின் 'ஓய்வு நாளாக' கத்தோலிக்கப் பள்ளி பிரகடனம் செய்ய வேண்டும் என ஆலோசனை வைக்கப்பட்டுள்ளது.

யூ. என். பி.க்கு உதவுவதற்காக, உண்மையில் கத்தோலிக்கப் பள்ளி பணிந்துகொடுத்திருக்கிறது. எல்லோருடைய

மனதிலும் எழுகின்ற கேள்வி இதுதான்: 'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிசாரத்தில் இருந்திருந்தாலும் கத்தோலிக்கப் பள்ளியினர் இதைச் செய்திருப்பார்களா? அல்லது மத 'விசுவாசிகளின்' பெரும் எதிர்ப்பு இயக்கம் ஒன்றை நடத்தியிருப்பார்களா?'

★ ஹர்த்தால் கூட்டங்கள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி-சமசமாஜக் கட்சி-திரிபுவாதிகள் கூட்டினர் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு, முன்னர் போகும் மக்கள் திரள் இப்பொழுது போதில்லை. இவர்கள் நடத்திய ஹர்த்தால் கூட்டங்கள் இதனை நிரூபித்துள்ளன. தோற்கடிக்கப்பட்ட கட்சிக்கு வழமையாக மக்கள் மத்தியில் எழும் அனுதாபத்தையும், அதிலும் வெறுப்புக் குரிய யூ. என். பி. திரும்பவும் அதிகாரத்திற்கு வந்ததை விரும்பாத மக்கள் அதன் மீது காட்டும் எதிர்ப்புணர்ச்சியினால் கிடைத்த ஆதரவையும் விரைவாக இவர்கள் இழந்து வருகின்றனர். இவர்கள் வகுப்புவாதச் சேற்றில் விழுந்துள்ளதும் யூ. என். பி. எதிர்ப்பு இயக்கத்திலுள்ள மறுபகுதிகளுடன் ஐக்கியப்பட மறுத்து, குறுகிய ஒருமுனைவாதத் தந்திரோபாயங்களில் ஈடுபட்டுள்ளதும் தான் இதற்குக் காரணமாகும்.

6-ம் பக்கத் தொடர் டப்படுபவர்; கதாநாயகன் அமெரிக்கையிருப்பான். சமீப காலமாக விஞ்ஞானப் புனைகதைகளை இலட்சக்கணக்கில் வெளியிட்டு அமெரிக்க தகவல் நிலையங்களிலும் நூல் நிலையங்களிலும் வைத்திருக்கின்றனர். இவற்றிலெல்லாம் பிறமண்டலங்களில் வாழும் இராட்சதர், கொடூர விஞ்ஞானிகள் முதலியோர் கம்ப்யூனிஸ்டுகளாகவே சித்திரிக்கப்படுகின்றனர். பலருக்கு இது வேடிக்கை போலத்தோன்றலாம். ஆயினும் படிக்கும் குழந்தைகள், இளைஞர்களுக்கு அவை-அச்சடித்த நூல்-பொய்யாகமாட்டாது; தேவவாக்காகவே கொள்கின்றனர். அல்லது வயதுவந்தவர்களே எடுத்துக் கொள்வோம்; 'கௌ போய்', 'வேஸ்டர்ன்' என்றழைக்கப்படும் அமெரிக்க மேற்குப் பிராந்திய வாழ்க்கைக் கதைகள் சித்திரிக்கப்படும் திரைப்படங்கள் இளைஞர் முதியோர் மத்தியிலும் பிரபலமானவை. இப்படங்களிலே பெரும்பாலும் ஒரு அமெரிக்க வீரன் நூற்றுக்கணக்கான 'காட்டுமிராண்டி' சிவப்பிந்தியர்களைச் சுட்டுத் தள்ளும் காட்சிகளைப் பலரும் சுவைக்கப் பழகுகின்றனர். சரி பிழை எது என்னும் தர்மப் பிரச்சினையின்றி இந்த அமெரிக்கப் படங்களைப் பார்ப்பவர்கள் தான் கொங்கோவிலும், வியட்நாமிலும் அமெரிக்கரும் அவரின் கைப் பொம்மைகளும் மக்களைச் சுட்டுத் தள்ளும் பொழுது உணர்ச்சிவசப்பட்டாது இருக்கின்றனர். ஏனெனில் கொலைக்கு அவர்கள் பழக்கப்பட்டுவிட்டனர். நல்லது கெட்டது அறியும் நிலையை இழந்துவிட்டனர். அதாவது, நேரடியாகவும் மறைமுகமாகவும் தனிப்பட்ட 'வீரர்சின்' பலாத்காரம் இலட்சியப்படுகின்றது. காம சந்தமான ஆபாசங்களும் இவ்வாறே.

'பணஞ் சேர்ப்பது பாவமில்லை', 'இல்லாதவன் உள்ளவனைக் கண்டு பொருமைப்படுகின்றான்', 'உழைப்பால் கோடிசுவரனாகலாம்' 'எதுவரினும் தயங்காத இலட்சியத்துடன் இலட்சாதிபதியானவன்' என்பன போன்ற கருத்துக்களே மீண்டும் மீண்டும் அமெரிக்கக் கீழ்த்தர இலக்கியங்களிலும் படங்களிலும் காட்டப்படுகின்றன. இவை மனிதரை மனிதாபிமானத்தை இழக்கச் செய்யும் எண்ணங்கள் என்பது தெளிவு. ஏனெனில் மனிதாபிமானமும்-சகோதரத்துவமும்-இழந்த ஒருவன்தான் மனச்சாட்சியின் உறுத்தலின்றி அமெரிக்க அநாகரிகத்திற்கு ஆலவட்டம் பிடிக்கக் கூடியவராக மாறுவான்; தன் சகோதரனின் வீழ்ச்சியில் தன்னுயர்வைக் காண முன்வருவான். உழைப்பையும், விடாமுயற்சியையும் போதிக்கும் சாக்கில், உலுத்தரையும், இரத்த வெறியரையும் இலட்சியப்படுத்துகின்றன இவ்விலக்கிடங்கள். குழந்தைகள், இளைஞர், கல்லூரி மாணவிகள் முதலியோருக்கு ஏற்ற மாயையைச் சிருஷ்டித்து அளிப்பது போலவே படித்தவர்களுக்கும், படித்தவர்கள் என்று தம்மைக் கருதிக் கொள்பவர்களுக்கும் பொறிவைக்கிறது இக் கலாசார பிரசாரம். தத்துவ அடிப்படையில் அறிவாளிகளுக்கு உள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக வென்றே உலகின் பல பாகங்களில், 'சுலாசார சுதந்திரத்திற்கான காங்கிரஸ்' என்றொரு ஸ்தாபனம் இயங்குகிறது. இந்தியாவில் 'சுவெஸ்டர்' ஆங்கில மொழியில்

ஹர்த்தால் கூட்டங்களில் திரும்பி பண்டாரநாயக்கா கலந்து கொள்ளாத காரணம் விளக்கப்படவில்லை. ஆனால், கூட்டங்களுக்கு மக்கள் குறைவாக வருவதற்கு இது ஒரு காரணம். மூன்று கட்சிகளினதும் பெருந்தலைவர்கள் கலந்து கொண்ட ஹைட் பார்த்தில் நடைபெற்ற பிரதான கூட்டத்தில் 2,000 பேருக்கு அதிகமாக இல்லை! யாழ்ப்பாணம் முற்ற வெளியில் கெனமனும் அனில் முனிசங்காவும் சொற்பொழிவாற்றிய பொழுது 200 பேர்தானும் இல்லை! பதுனையில் 100 பேர்கூடக் கலந்து கொள்ளவில்லை. ஹட்டன் கூட்டம் பெரும் தோல்வி. எல். எஸ். எஸ். பி. பேச்சாளர் ஒருவரே இதனைக் கூறியுள்ளார்.

ஹர்த்தால் கூட்டங்களில் மிகவும் சொற்பமான மக்கள் கலந்து கொண்ட திரும்பு தக்க பாடங்களை இவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றோம். வகுப்புவாதத்தையும் குறுகிய நோக்கையும் கைவிட்டு சரியான கொள்கைகளுக்கு இவர்கள் திரும்புவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

மழையின் காரணமாக காலநிலை மோசமாக இருந்தபோதிலும் இலங்கை கம்ப்யூனிஸ்ட் கட்சியும் சி. சி. டி. எப். பும் ஆகஸ்ட் 11-ம் திகதி கொழும்பு புதிய டவுன் ஹாலில் நடத்திய ஹர்த்தால் கூட்டம் வெற்றிகரமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

-புதினன்

இன்னும், 'என் கவுண்டர்' முதலிய 'நாகரிமான-பண்புள்ள' கம்ப்யூனிஸ்ட் வீரோத ஏடுகளெல்லாம் நமது புத்திசேவிகளின் பாடப் புத்தகங்களாக அமைகின்றன. சமயம் கிடைக்கும்போது சிலருக்கு வெளிநாட்டுப் பிரயாண வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. இவர்களே அமெரிக்க ஜனநாயகத்தின் கலாசார ஊதுகுழுவ்களாக வேடந்தாங்குகின்றனர். நமது நாட்டிலே பள்ளிக் கூட, பல்கலைக் கழக, சனசமூக நூல் நிலையங்களிலெல்லாம் இந்த நஞ்சு நாள்தோறும் பரிமாறப்படுகின்றது. இதனை உட்கொள்பவர்கள் நாளைடவில் தம்மையும் தமது குழலையும் வெறுத்துத் தேவலோகமான அமெரிக்காவில் மாணசீகமாக வாழ்கின்றனர்; ஆபிரகாம் லிங்கனும் கெனடியும் ஒரே தன்மையவர் என்று நம்பி விடுகின்றனர்; அந்தப் 'பெருமக்களின்' நாகரிகத்தைக் கடைப்பிடிப்பதே விமோசனத்துக்கு வழி என்றும் நம்புகின்றனர். அமெரிக்கா இல்லாது விடின் உலகம் இருண்டு விடும் என்றும் நம்புகின்றனர். இதனால் அமெரிக்காவின் மிருகத்தனமான ஏகாதிபத்திபத்தியச் சுரண்டலும் இரத்த வெறியும் யுத்த வெறியும் அவர்கள் கண்ணுக்குத்தெரியாமற் போய்விடுகின்றன. உள்நாட்டு முதலாளித்துவ ஏகபோகப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் முதலியன இதற்கு மேலும் உதவுகின்றன. 'அடிக்கு மேல் அடித்தால் அம்மியும் நகரும்' என்பார்கள். அது போல நாளும் பொழுதும் புகட்டப்படும் இந்த நஞ்சை அலட்சியப்படுத்தாமல் சமயம் வாய்க்கும் போதெல்லாம் அதனை அம்பலப்படுத்துவது எமது கடமையாகும்.

பி.சி.சி.தொழிலாளர்களுக்கு புதிய சம்பள விகிதம்

சி.டி.யு. எப்-புக்கு மேலும் ஒரு வெற்றி



பி. சி. சி. தொழிலாளர்கள் அனைவருக்கும் புதிய சம்பள விகிதங்களை பேச்சுவார்த்தை மூலம் பெற்று சி.டி.யு. எப். இன்னுமொரு வெற்றியை ஈட்டியுள்ளது. 1959-ம் வருட நம்பர் 1 கூட்டு ஒப்பந்த விகிதங்களுடன் இது பூரணமாக சமானமானது. பல்வேறு பகுதியினரதும் புதிய விகிதங்களையும் பழைய விகிதங்களையும் கீழே தருகிறோம்.

7	6 30	6 59
8	6 47	6 81
9	6 64	6 95
10	6 81	7 17
11	6 98	7 36
12	7 15	7 56
13	7 32	7 75
14	7 49	7 94
15	7 66	8 24

பெண் தொழிலாளர்

படி	முந்திய சம்பளம்	புதிய சம்பளம்
-----	-----------------	---------------

தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள்

படி	முந்திய சம்பளம்	புதிய சம்பளம்
1	4 33	4 33
2	4 38	4 37
3	4 43	4 41
4	4 48	4 45
5	4 53	4 52
6	4 58	4 59
7	4 63	4 67
8	4 68	4 74
9	4 73	4 81
10	4 78	4 88
11	4 86	4 95
12	4 91	5 03
13	4 99	5 01
14	5 04	5 17
15	5 13	5 24

சம்பள மாற்றத்தின்பொழுது, இப்போது பெறுவதிலும் பார்க்க எந்தத் தொழிலாளியும் குறையப் பெற்றால் அந்த வித்தியாசம் விசேஷ உதவிச் சம்பளமாகக் கூட்டப்படும்.

என்ஜினியரிங் துறை அரைத் தேர்ச்சி

படி	முந்திய சம்பளம்	புதிய சம்பளம்
1	4 38	4 79
2	4 43	4 92
3	4 48	5 03
4	4 53	5 16
5	4 58	5 30
6	4 63	5 43
7	4 71	5 57
8	4 76	5 67
9	4 81	5 80
10	4 89	5 94
11	4 94	5 06
12	5 03	6 17
13	5 08	6 29
14	5 13	6 39
15	5 23	6 50

என்ஜினியரிங் தேர்ச்சி பெற்றவர்கள்

1	5 35	5 35
2	5 51	5 57
3	5 67	5 78
4	5 83	5 99
5	5 99	6 18
6	6 15	6 38

படி	முந்திய சம்பளம்	புதிய சம்பளம்
1	3 87	4 02
2	3 92	4 12
3	3 97	4 16
4	4 02	4 20
5	4 13	4 24
6	4 18	4 28
7	4 23	4 32
8	4 28	4 36
9	4 33	4 40
10	4 38	4 44
11	4 43	4 51
12	4 51	4 58
13	4 59	4 66
14	4 67	4 72
15	4 78	4 80

பழகுபவர்கள்

1	2 35	2 29
2	2 61	2 77
3	3 10	3 27
4	3 50	3 90

சம்பள மாற்றத்தின்பொழுது, இப்போது பெறுவதிலும் பார்க்க எந்தத் தொழிலாளியும் குறையப் பெற்றால் அந்த வித்தியாசம் விசேஷ சம்பளமாகக் கூட்டப்படும்.

விசேஷ மேற்பார்வை கிரேட்

படி	முந்திய சம்பளம்	புதிய சம்பளம்
1	4 53	4 79
2	4 58	4 86
3	4 63	4 93
4	4 68	5 01
5	4 73	5 08
6	4 86	5 15
7	4 99	5 02
8	5 13	5 30
9	5 23	5 37
10	5 33	5 44
11	5 43	5 51
12	5 53	5 59
13	5 63	5 64
14	5 73	5 73
15	5 83	5 80

டர்ம் பிளாண்ட்

புதிய இயந்திரங்களைப் பெற்ற பின் டர்ம் பிளாண்டில் கடமையாற்றும் தொழிலாளர்கள் மெசின் இயக்குநர்களாக அழைக்கப்படுவர். என்ஜினியரிங் துறையில் அரைப் பயிற்சி பெற்றவர்களின் சம்பளம்

ளம் பெறுவதோடு, டர்ம் பிளாண்டில் தற்பொழுது கடமையாற்றும் தொழிலாளர்களின் பழைய அடிப்படைச் சம்பளத்திற்கும், தற்போதைய அடிப்படைச் சம்பளத்திற்கு மிடையில் வித்தியாசமாக உள்ள தொகை அவர்களின் கோத்த தொகையோடுசேர்த்துக் கொண்டு அதன்பின் என்ஜினியரிங் அறையிலுள்ள அரைப் பயிற்சி பெற்றவர்களுக்குரிய அடுத்த சம்பள உயர்வுகொடுக்கப்படும்.

சென்ற வருடத்தில் 20 சதவிகித சம்பள உயர்வு

சென்ற வருடத்தில் ஆரம்பத்தில் பி. சி. சி. நிலையத்தில் கடமையாற்றும் சகல தொழிலாளர்களுக்கும் 20 சதவிகித சம்பள உயர்வைப் பெறுவதில் இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் வெற்றி பெற்ற தென்பதை நினைவில் கொள்ளவேண்டும். அண்மைக் காலத் தொழிற்சங்க வரலாற்றில் முதல் முறையாக கைத்தொழில் கோர்ட் அளித்தவற்றில் மிகக் கூடுதலான நஷ்ட ஈட்டுத் தொகையை, ஆள் குறைப்பின் காரணமாகவேலை நீக்கம் செய்யப்பட்ட 20 தொழிலாளர்களுக்கு இ. தொ. ச. ச. வென்றுள்ளது. வேலை செய்த முதல் ஐந்தாண்டுகளுக்கும் ஓராண்டிற்கு வார முழுச் சம்பளமும், ஏனைய ஆண்டுகளுக்கு, ஓராண்டிற்கு 2 வாரச் சம்பளமும் பெற்றுள்ளனர். இதன் காரணமாக 20 தொழிலாளர்கள் 23,73,500 ரூபா பெற்றுள்ளனர்.

கடந்த வருடம் வென்றெடுத்த மறு வெற்றிகள்

1. (ஜி. வகுப்பு) 5 அந்தருக்குக் குறைந்த பாரமுள்ள வாகனங்களில் வேலை செய்யும் போட்டர்களுக்கு அதிகப்படியாக 5 ரூபா அதிகரிக்கச் செய்தல்.
2. (எச். வகுப்பு) 5 அந்தருக்குக் குறைந்த பாரமுள்ள வாகனங்களில் வேலை செய்யும் போட்டர்களுக்கு அதிகப்படியாக 15 ரூபா அதிகரிக்கச் செய்தல்.
3. (அ) அவசர விபத்திற்குள்ளான தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈட்டுத் திட்டத்தின்படி பணம் கொடுத்து, அத்தொழிலாளர்களிடமிருந்து குறைக்கப்பட்ட சம்பளம் திரும்பவும் பாக்கிப் பணத்துடன் பெறுதல்.

ஆ) தொழிலாளர்களும் பாக்கிப் பண விபரமும் பின் வருமாறு:-

1.	இல. 449 ரூ. 606.32
2.	.. 634 .. 321.27
3.	.. 182 .. 175.27
4.	.. 104 .. 156.96
5.	.. 395 .. 145.79

4. பயர்மன்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 10 ரூபா அதிகரிக்கச் செய்தல்.

5. (ஈ) பிளாண்ட் தொழிலாளர்களிடமிருந்து வெட்டப்பட்ட விசேஷ வாழ்க்கைப்படியான 75 சதவிகிதத் திரும்பப் பெறுதல்.

6. வியாபார இலாகாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பள முறையில் சம்பளம் பெறுதல். அத்துடன் பாக்கிப் பணமாக ஒரு தொழிலாளிக்கு 350 ரூபா வீதம் பத்துப் பேருக்கும், 175 ரூபா வீதம் மூன்று பேருக்கும் பெற்றுக் கொடுத்தல்.

7. வருடத்திற்கு மூன்று நாட்கள் கார்ஷூவல் வீவு.

ம. அப்புசிங்கோ என்னும் டிரக்டர் சாரதி பி. சி. சி. யில் வேலைக் கமர்த்தப்பட்டுள்ளார் ஆனால் பி.சி.சி.க்குள் அவர் டிரெய்லர் ஓட்டுகிறார்.

மோட்டார் போக்குவரத்துப் பகுதிக்கான சம்பள நிர்ணய சபை இத்தகைய வாகனத்திற்கான சம்பளத்தை நிர்ணயிக்காத காரணத்தால் ஸ்கமல் ஹோர்ஸ்டைப் டிரெய்லர் ரோடு கூடிய லொறி ஓட்டுபவர்களுக்கான சம்பளம் அவருக்குக் கொடுக்கப்படவில்லை.

மோட்டார் போக்குவரத்துத் துறைக்கான சம்பள நிர்ணய சபையில் தோழர் சண்முகதாசன் ஒரு பிரேரணையை முன்நின்று நிறைவேற்றியதன் காரணமாக, டிரெய்லருடன் டிரக்டர் சொத்தும் சாரதிக்கும் அடிப்படைச் சம்பளமாக 100 ரூபாயும் அலவன்சாக 25 ரூபாயும் கொடுக்கவேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதன் காரணமாக அப்புசிங்கோ உயர்ந்த சம்பளம் பெறுவதுடன் அவருடைய முந்திய சேவைக்காக பி.சி.சி. ஸ்தாபனம் 1050 ரூபா கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இத்தகைய வெற்றிகளை ஈட்டியுள்ளதாக வேறு எந்தத் தொழிற்சங்கமும் பெருமைப்பட முடியாது.

100 ரூபா பரிசு!

இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் (சி.டி.யு.எப்.) அதன் 25-வது ஆண்டுவிழாவுக்காக ஒரு பாட்டுப் போட்டி நடத்த முன் வந்துள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் மிகச் சிறந்த புரட்சிகரப் பாடலுக்கு ரூபா 100 பரிசளிக்க அது தீர்மானித்துள்ளது. இப்பரிசுப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் தமது பாடல்களை செப்டம்பர் மாத முடிவுக்குள் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

பாடல் அனுப்பும் முகவரி:
வாட்சன் பெர்னாண்டோ,
தலைவர் சி.டி.யு.எப்.,
123, யூனியன் பிளேஸ்,
கொழும்பு-2.